இருளில் ஒளி

ஆக்கியோர் :

திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனர்

இரண்டாம் பதிப்பு

சாது அச்சுக்கூடம்,
இராயப்பேட்டை, சென்னை-14

1956

[விலை ரூபா ஒன்று

‘ வித்தகம் பேச வேண்டா
பணிசெய வாரும் என்றான் ’

— தொண்டர்சீர் பரவுவார்

நினைவு

இந்நூல்,

அஹிம்சா தர்மத்தால் - உலகை ஒருகுலமாக்கச் - சான்றோர்கள் ஆற்றிய

திருத்தொண்டைப்

போற்றிப் பராவும்

நினைவு மலர்

கண்கள்

(i)

JOHN MILTON

When I consider how my light is spent
E're half my days in this dark world and wide,
And that one Talent which is death to hide
Lodged with me useless, though my soul more bent
To serve therewith my Maker, and present
My true account, lest He returning chide,
"Doth God exact day-labour, light denied?"
I fondly ask. But Patience, to prevent
That murmur, soon replies. "God doth not need
Either man's work or his own gifts. Who best
Bear His mild yoke, they serve Him best. His state
Is kingly: thousands at His bidding speed,
And post o'er land and ocean without rest:
They also serve who only stand and wait."

(ii)

சுந்தரர்

'அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.'

'பிழையுளன பொறுத்திடுவ
ரென்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயில்உளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்(து)
உளோம்போகீர் என்றானே.'

'ஆலந் தான்உகந்(து) அமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாளுமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.'

உள்ளுறை

முன்னுரை

'உலகம் போராட்டம்' என்று சொல்லப்படுகிறது. இஃது அநுபவ மொழி. போராட்டம் ஒருவிதமா? பலவிதமா? பலவிதம் என்னும் விடையே பிறக்கும். யான் ஒருவிதப் போராட்டத்தை இங்கே குறிக்க விரும்புகிறேன். அது, **கடவுள் நெறிக்கும் உலக நெறிக்கும்** நிகழ்வது. அப்போராட்டம் ஒழிந்தால் உலகம் சீர்படும்; அமைதியுறும்; உய்யும்.

கடவுளே பொருளென்பர் சிலர்; உலகமே பொருளென்பர் வேறுசிலர்; இரண்டும் பொருளென்பர் மற்றுஞ் சிலர். இவர்க்குள் போராட்டம் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. 'கடவுளும் பொருள் - உலகமும் பொருள்' என்ற கொள்கை, போராட்டத்தை நாளுக்கு நாள் அருகச் செய்யும் என்று நம்புவோருள் யானும் ஒருவன்.

'கடவுளும் பொருள் - உலகமும் பொருள்' என்ற கொள்கை **சன்மார்க்கம்** என்று வழங்கப்படுகிறது. சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - உண்மை; மாறாத உண்மை; கடவுள். மார்க்கம் - வழி; உலகவழி; இயற்கை வழி. கடவுளை அடைதற்குரிய வழி உலகம் அல்லது இயற்கை என்க. இப்பொருளில் சன்மார்க்கத்தைப் பற்றி யான் பேசியும் எழுதியும் வருவது நேயர்கட்குத் தெரியும். அச்சன்மார்க்கம் இந்நூற்கண்ணும் பெய்யப்பட்டிருக்கிறது.

'உலகம் பொய் (பொருளன்று) என்று சில அறிஞர் கூறியதென்னை?' என்று சிலர் கேட்கலாம். இந்நூல் விவகார உலகிலேயே இயற்றப்பெற்றது. இவ்வுலகைப் பொய்யென்று எவ்வறிஞரும் கூறினரில்லை. விவகார உலகில் உயிர்கள் வாழ்ந்து, கடவுள்நெறி நின்று ஒழுகின், உலகம்

பலதிறப் போராட்டங்களினின்றும் விடுதலையடைந்து அமைதியுறும். அமைதி, மேல்நிலைக்குக் கால்கொள்ளும். 'மேல்நிலையில் உலகம் பொய்யா? மெய்யா?' என்னும் ஆராய்ச்சியை ஈண்டு நிகழ்த்தவேண்டுவதில்லை.

சன்மார்க்க வழிபாட்டுத் துறைகள் பல; பலதிறம். அவற்றுள் ஒன்று **தொண்டு**. தொண்டில் எனது வாழ்க்கை ஈடுபட்டது; படிந்தது; ஒன்றியது. சமயத்தொண்டு, நாட்டுத்தொண்டு, மொழித்தொண்டு, சீர்திருத்தத்தொண்டு, அரசியல்தொண்டு, தொழிலாளர்தொண்டு, பத்திரிகைத் தொண்டு முதலியன என்னைச் சூழ்ந்தன. அச்சூழல் எனது நூற்றெண்டை இரவில் ஆற்றுமாறு என்னை உந்தியது; நெருக்கியது. எனக்கு இரவு, பகலாயிற்று; இயற்கையே மாறியது.

நாளடைவில் உறக்கம் என்னை அணுகாதொழிந்தது. படுக்கையில் கிடந்து கிடந்து பார்ப்பேன். என்னை மறந்து உறங்குவது அற்றுப்போயிற்று. 'அறிதுயில்' மட்டும் ஒவ்வொருபோது வரும்; போகும்.

உறங்காமை, தொடக்கத்தில் எனக்குத் தொல்லை விளைத்ததில்லை; பின்னே விளைத்தது. உறங்காமை, படிப்படியே எனது உடல்வளத்தைக் குலைத்தது; அதனால் உள்ளுறுப்புக்கள் மெலிவுற்றன. அக்குலைவும் இம்மெலிவும் சீறிப் படையெடுத்து என் கண்களைத் தாக்கின. **படலம்** முதல்முதல் வலது கண்ணை மறைத்தது; பின்னே இடது கண்ணையும் மறைத்தது.

யான் உடலின் அருமைப்பாட்டை உணராதவனல்லன்; இளமையில் உடலை ஓம்புவதில் கருத்துச் செலுத்தியவன்; உடலோம்பலைப் பற்றிய நூல்பல ஆய்ந்தவன்; ஒரு நூல் இயற்றவும் முயன்றவன். எனது நூல்களில் உடலோம்பற் குறிப்புக்கள் ஆங்காங்கே வெள்ளிடைமலையெனத் திகழும். இந்நூலிலும் உடலோம்பலை யான் மறந்தேனில்லை; அதை வலியுறுத்தியே இருக்கிறேன்.

'உடலின் பெற்றியை ஓரளவிலாதல் உணர்ந்த ஒருவன், உடல் நலத்துக்குக் கேடு சூழ்ந்துகொண்டது அறிவுடைமையாகுமா?' என்னும் கேள்வி பிறத்தல் இயல்பு. இதற்கு என்ன விடையிறுப்பது? தொண்டுலகமே! விடையிறுக்க. உடலோம்பல் மட்டும் பெரிதா? தொண்டு பெரிதா? இங்கே காந்தியடிகளுக்கும் கோபால கிருஷ்ண கோகுலர்க்கும் ஒருபோது நடந்த உரையாடல் உள்ளத்தில் உறுகிறது. செல்வக்குடியில் பிறவாத 'செல்வம்' பெற்ற என் வாழ்க்கை, பலதிறத் தொண்டுகளால் நெருக்குண்டது. நெருக்கு இயற்கை வரம்பையும் மீறச் செய்தது!......

பொதுமுறையில் சிகிச்சை துவங்கப்பட்டது. படுக்கை என் உடலைத் தன்வயப்படுத்தியது; ஆனால் என் உள்ளத்தைத் தன்வயப்படுத்தவில்லை. படலமும் எனது புறக்கண்ணை மறைத்தது; அகக்கண்ணை - உள்ளொளியை - மறைக்கவில்லை. இந்நிலையில் **சிந்தனைசக்தி** பெருகுவதை யான் உணரலானேன்.

படுக்கையில் என் உள்ளம் வாளா கிடப்பதில்லை. உள்ளத்தில் திரளும் பலதிறக் கருத்துக்களில் சிலவற்றையாதல் வெளியிடுதல் நல்லதென்று எண்ணினேன். முதலில் உரைநடைமீது எண்ணம் சென்றது. பின்னே அவ்வெண்ணம் குறள்வெண்பாமீது படர்ந்தது; நிலைத்தது. செய்யுள்யாப்பு, (படுக்கையில்கிடப்பவன்) பொழுதுபோக்குக்கு நற்றுணை செய்யுமென்று குறள் வெண்பா அமைப்பைக் கொள்ளலானேன். யான் எண்ணியவாறே எனது மானத உலகம் நிகழ்த்தியது. அவ்வப்போது சாது அச்சகப் பொறுப்பாளர் திரு. மு. நாராயணசாமியை அழைப்பேன்; உள்ளத்தில் உருக்கொண்ட வெண்பாக்களைச் சொல்வேன். அவற்றை அவர் எழுதுவர். இவ்வாறு படிப்படியே இந்நூல் அமைந்தது. திரு. மு. நாராயணசாமிக்கு எனது நன்றி உரியதாக.

எனது அருமைத் தமையனார் திரு. வி. உலகநாத முதலியார் பேர்த்திமார் - செல்வி கற்பகவல்லிக்கும், செல்வி சிவயோகவல்லிக்கும் பள்ளியில் வேனிற்கால விடுமுறை கிடைத்தது. அவ்விடுமுறை இந்நூலுக்குப் பயன்பட்டது. ஓய்வு நேரத்தில் இரு செல்வியரையும் கையெழுத்துப் பிரதியை மாறிமாறிப் படிக்குமாறு சொன்னேன். அவ்வாறே அவர் ஒவ்வொருபோது பிரதியைப் படிப்பர். வெண்பாக்களை உற்று உற்றுக் கேட்பேன். அக்கேட்டல் என் காதுகளைக் கண்களாக்கியிருக்கும் என்றும் நினைந்தேன். சிற்சில இடங்களில் திருத்தல், கூட்டல், மாற்றல், கழித்தல் முதலியன விளம்புவேன். அவை முறைமுறையே செல்விமாரால் ஏட்டில் ஆங்காங்கே குறிக்கப்பெறும். மூலப் பிரதியைச் செவ்விய முறையில் பெயர்த்தெழுதி ஒரு படி எடுக்குமாறு செல்வி சிவயோகவல்லிக்கு விண்ணப்பம் செய்தேன். அப்பணி செல்வியால் சிறப்புற ஆற்றப்பெற்றது. இரு வல்லியர்க்கும் எனது வாழ்த்து உரியதாக.

நூலுக்கு எத்தலைப்பு வேயலாம் என்று சிந்தித்தேன். முதலில், 'முதுமைஉளறல்', 'காலக் குறள்', 'கட்டில் காற்று' முதலியன தோன்றின. அவற்றிடை "**இருளில் ஒளி**" என்று ஒன்று ஒலித்தது. அதையே தலைப்பாக வேய்ந்தேன். புறஇருளில் அகஒளியால் ஆக்கப்பெற்ற ஒரு நூலுக்கு "இருளில் ஒளி" என்னும் தலைப்புப் பொருந்தியதே; சாலப் பொருந்தியதே.

அவ்வவ் வதிகாரத் தலைப்புக்கேற்ப, ஒல்லும்வகை, முறை முறையே கருத்துக்களை வெளியிட்டுள்ளேன். ஆனாலும் சிற்சில இடங்களில் ஒழுங்கின்மை, தொடர்பின்மை, கூறியதுகூறல் முதலியன உற்றுள்ளதை உணரலானேன். அவற்றைச் செம்மை செய்ய என் மனம் எழவில்லை; ஒருப்படவுமில்லை. படுக்கையில் யான் உளறியவாறே நூல் உலவுதல் வேண்டுமென்பது எனது கருத்து.

குறள் வெண்பாக்கள் பெரிதும் உரைநடை போல் அமைந்துள்ளன. அணிபெற வெண்பாக்களை யாத்தேனில்லை. இதைப் புலவர் உலகுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்முதல் எனது வலதுகண்ணில் சிறு சிகிச்சை செய்யப்பட்டது; பின்னே பெருஞ் சிகிச்சை செய்யப்பட்டது. எதிர்பார்த்த **ஒளி** வரவில்லை; இன்னும் வரவில்லை. **மில்டன்** நினைவும், **சுந்தரர்** நினைவும் அடிக்கடி தோன்றும். 'எல்லாம் ஆண்டவன் செயல்' என்று நெஞ்சம் ஆறுதல் அடையும். 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்ற ஆன்றோர் மொழி, அவ்வப்போது எனக்குத் துணைபுரியும். 'நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே' என வரும் மணிவாசகத்தில் என் சிந்தை மூழ்கி மூழ்கி எழும்.

நூல்களை இயற்றுவதிலும், பொருள்களை ஊன்றி ஊன்றிப் பார்ப்பதிலும், அவற்றை ஒழுங்கு செய்வதிலும், அச்சுப்பிழை களைவதிலும், இன்ன பிறவற்றிலும் சொல்லொணுக் கவலை செலுத்துவது எனது வழக்கம். இப்பொழுது இப்பிறவியிலேயே அக்கவலை செலுத்தல் இயலாமை நேர்ந்துவிட்டது! என்னே உலகம்! என்னே வாழ்க்கை! என்னுடன் கெழுதகை நட்புப்பூண்டு, பழகி, எனது உள்ளக்கிடக்கையை நன்கு உணர்ந்த ஒரு புலவர் பார்வையில் இந்நூல் அச்சாகி வெளிவருதல்வேண்டுமென்று என் நெஞ்சம் விரும்பியது. அவ்விருப்பம் பேராசிரியர் - டாக்டர் மு. வரதராசனாரிடம் அணைந்து நின்றது. அவரும் எனது விருப்பத்துக்கு இணங்கினர்; இணங்கிப் பலதிற வேலைச்சூழலிடை இந்நூலையும் பார்வையிட்டு உதவினர். அவர்க்கு என்ன கைம்மாறு செலுத்தவல்லேன்? இப்பதிப்பு, ஒரு பெருந் தமிழ்ப்புலவர் பார்வையில் அச்சாகி வெளிவரும் பேற்றைப் பெற்றது என்று சுருங்கச் சொல்லி வாழ்த்துக் கூறுகிறேன். வரதராசனார் வாழ்க; அவர் என்றும் இளையராய் வாழ்க; அவர்தம் முயற்சியெலாம் வெல்க.

இந்நூல் நன்முறையில் வெளிவருதல் வேண்டுமென்று உழைத்த அனைவர்க்கும் நீண்ட நாளையும், நோயற்ற யாக்கையையும், வேறுபல பேறுகளையும் அருளுமாறு பரம்பொருளை வழுத்துகிறேன்.

நூற்கண்—கடவுளியல், உலகியல், வாழ்க்கைக் கூறுகள், அவற்றின் காப்புக்குரிய அரண்கள், பொதுமை அறம், புதுமைச் செல்வம், **அஹிம்சா தர்மம்**, அருளாட்சியே மக்களாட்சி என்பது, சமயவிளக்கம், வகுப்பு - மொழி - நிறம் - நாடு முதலியவற்றால் எழுந்த '**அந்நியம்**' என்னும் உணர்வை அறவே போக்குதல், உலகம் போராட்டத்தினின்றும் விடுதலை அடைந்து **அமைதி** பெறும் வழி, காந்தி வனம் முதலியன ஓதப்பட்டிருக்கின்றன.

'தேவைக்குமேல் பொருளீட்டாமை' இந்நாளில் எங்கணும் பேசப்படுகிறது. அதைப் பலதிறப் பொருளில் ஆத்திகரும் பேசுகின்றனர்; நாத்திகரும் பேசுகின்றனர். இருவர்க்கும் போராட்டமும் நிகழ்கிறது! தேவைக்குமேல் பொருள் திரட்டாமையை இந்நூலும் பேசாமல் இல்லை. அக்காட்சியை நூலிடைப் பலவிடங்களில் பார்க்கலாம்.

தேவைக்குமேல் பொருள் திரட்டாமையை அஹிம்சை என்றும், அதுவே பரம தர்மம் என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே **விருஷபதேவர்** அருளினர். அத் தர்மத்தை அவ்வப்போது தோன்றிய பெரியோர் பலரும் ஓம்பிச் சென்றனர். இந்நாளில் **காந்தியடிகள்** அதை அரசியலில் நுழைக்க முயன்றனர். இவ்வாறு, அஹிம்சா தர்ம மரபு, சான்றோர் வழிவழியே வளர்ந்து வருகிறது. அம்மரபை வாழ்த்துவது இந்நூல்.

தேவை அளவில் நிற்குமாறு மார்க்ஸியம் அறிவுறுத்துகிறது. அதில் எனக்கு வெறுப்பில்லை. ஆனால் அதனுள்ளே ஊடுருவிப் பாய்ந்திருக்கும் உலகாயதம் எனக்குப் பிடிப்பதில்லை. அதனால் மார்க்ஸிய உடலில் காந்திய உயிர் கலத்தல் வேண்டுமென்று யான் நீண்ட காலமாகச் சொல்லி

வருகிறேன். காந்தியம் கலந்த மார்க்ஸியத்தையே எதிர்கால உலகம் ஏற்க முனையும். இந்நூலும் அதை ஏற்றுப் போற்றியுள்ளது.

தேவைக்குமேல் பொருள் சேமியாத நல்வாழ்வுக்கு ஆத்மார்த்தம் என்னும் கடவுள்நெறி வேண்டும். கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. அதனுடன் தொடர்பு கொள்வோர் நெஞ்சம் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய நினையாது. பிற உயிர்க்குத் தீங்குசெய்ய நினையாமை தேவைக்கு மேல் பொருள் வேண்டாமைக்கு அடிகோல்வதாகும். பிற உயிரை வருத்தித் தேவைக்குமேல் பொருள் சேர்ப்பது கடவுள்நெறி நிற்பதாகாது. அது போலியே யாகும். போலியைக் கண்டு உண்மையைக் குறைகூறுவது தவறு. தேவை அளவில் நிற்குமாறு பலவிடங்களில் முழங்கும் இந்நூல், அதற்குரிய ஆத்மார்த்தம் என்னும் கடவுள் நெறியை உயிரெனக் கொண்டுள்ளது.

அஹிம்சா தர்ம வளர்ச்சிக்கு மாறுபடும் கல்வி, அரசு, வழக்கவொழுக்கம், மதம் முதலியன இந்நூலில் மறுக்கப் பட்டிருக்கின்றன. மறுப்பளவில் நூல் நிற்கவில்லை. அஹிம்சையை வளர்க்கவல்ல கல்வி, அரசு, வழக்கவொழுக்கம், சமயம் முதலியவற்றை இந்நூல் கூடியவரை விளக்கிக் காட்டுகிறது.

“ இருளில் ஒளி ” என்னும் இந்நூல் எந்நிலையில் என்னால் இயற்றப் பெற்றது ? விளக்கம் வேண்டுங்கொல் ? குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு நேயர்களை வேண்டுகிறேன்.

ஆண்டவனே ! முன்னுரை சொல்லி முடித்தேன் ; முடித்ததும், ‘ உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக ’ என்ற **கிறிஸ்துபெருமான்** திருமொழி என் சித்தத்தில் உற்றது. காரணம் தெரியவில்லை. எல்லாம் உன் சித்தத்தின்படியே

நடக்கின்றன. இந்நுட்பத்தை உயிர்கள் உணர்ந்து நடப்பதற்கும் உன் அருள் தேவை.

‘இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனுஞ்—சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்னெஞ் சவர்க்கு.’ — காரைக்காலம்மையார்

‘இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்.’

‘வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்.’ — ஞானசம்பந்தர்

‘நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையா தொருபோ தும்இருந் தறியேன்.’

‘நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்.’ — அப்பர்

‘பாடும் பணியே பணியா அருள்வாய்.’ — அருணகிரிநாதர்

சென்னை,
இராயப்பேட்டை
30—8—1950

திருவாரூர் - வி. கலியாணசுந்தரன்

இருளில் ஒளி

1. பரம்

எல்லாம் கடந்தெதற்கும் எட்டாத மோனமே
நல்லார் உணர்பரம்; நம்பு. 1

ஆடா அறிவே அகண்டிதமே பாழ்பாழே
வாடாப் பரமென்று வாழ்த்து. 2

அண்டபிண்ட கண்டங்கள் அத்தனையும் நின்றியங்க
ஒண்டகண்டம் ஒன்றுபரம்; ஓர். 3

கண்டங்கள் இல்லையேல், காணு அகண்டிதம்
உண்டென்று சொல்லுதலை ஓட்டு. 4

---

2. பரமாகிய அறிவு ஓரெல்லைக் குட்பட்டதன்று; எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. நீக்கமற நிறைந்துள்ள ஒன்று அசையாது; ஆடாது. அசையுமேல் - ஆடுமேல் - அது நீக்கமற நிறைந்திருப்பதாகாது. இதுபற்றியே, பரமாகிய அறிவு, 'ஆடா அறிவு' என்னப்பட்டது. 'போக்கும் வரவுமிலாப் புண்ணியனே' —திருவாசகம். அகண்டிதம் நாம ரூப எல்லையற்றது ஆதலின் அது 'பாழ் பாழ்' என்று சொல்லப்பட்டது.

3. ....அத்தனையும் நின்றியங்க, (அவை) ஒண்டுதற்கு நிலைக்களனாக உள்ள அகண்டம் என்றபடி.

4. கண்டங்கள் பல. அகண்டிதம் ஒன்று. இரண்டற்கும் தொடர்பு உண்டு. அவையின்றி இஃதில்லை என்றும், இஃதின்றி அவையில்லை என்றுங் கொள்க. 'இன்றெனக்கருளி.....ஒன்றுநீ

கண்டங்கள் காட்சி, கடந்த அகண்டிதம்
உண்டென் றறுதியிட் டோது. 5

கண்ட அறிவினுல் காணு அகண்டிதத்தைக்
கண்டறிதல் கூடுமோ கற்று ? 6

கண்டங்கள் பற்றிக் கடந்த அகண்டிதத்தைக்
கண்டறிதல் கூடும் கலந்து. 7

வாக்கு மனங்கடந்து வாழ்பரத்தை எவ்விடத்தில்
தேக்கல் இயலும் ? தெளி. 8

பரத்துக்குக் **கோயில்** பலதிறம், மக்கள்
கருத்தினில் கண்டார் கனிந்து. 9

பரத்தின் திருக்கோயில் பல்வகை ஆன்போல்
சுரக்கும்பால் நன்றே சொரிந்து. 10

கோயிலின் உள்ளம் குறும்புகளை வீழ்த்துவது
ஏயும் குணங்கள் எழுந்து. 11

எப்பொருளும் கோயிலே எவ்வுயிரும் கோயிலே
ஒப்பில் பரத்துக் குணர். 12

கட்டிடக் கோயிலுள்ளம் காய்ந்தது நாளடைவில் ;
தட்டில் பரத்துக்கென் தாழ்வு ? 13

அல்லை அன்றி ஒன்றில்லை' எனவரும் மணிவாசகனுர் திருவாக்கை உன்னுக.

5. காட்சி - பிரத்தியட்சம். அறுதியிட்டு - உறுதிப்படுத்தி ; முடிவுகட்டி.

6. கண்டஅறிவினுல் - எல்லைக்குட்பட்ட அறிவினுல்.

10. பலவகைப் பசுக்கள் ஒரே நிறப் பாலைச் சொரிவது போல......

11. ஏயும் - பொருந்தும் ; மேவும்.

கைக்கோயில் கெட்டால் கருணைப் பரத்துக்கென் ?
மெய்க்கோயில் உண்டுபல வேறு. 14

உள்ளமுரைக் கெட்டா உயர்பரமென் றஞ்சற்க ;
உள்ளுக சூழியற்கை உற்று. 15

தனித்தும், இயற்கைமெய் தாங்கியும், நிற்றல்
இனித்த பரத்தின் இயல். 16

நிலம்புனல் தீஉயிர் நீள்வான் சுடர்கள்
நலம்பெற, ஓங்குபரம் நாடு. 17

மலைபார் வனம்பார் வயல்பார் கடல்பார்
கலையார் பரக்கோயில் காண். 18

காவியமும் ஓவியமும் காட்டும் கலைக்கோயில்
சாவில் பரத்தினைச் சார்ந்து. 19

இயற்கை வழிபா டெடுக்குமுளக் கோயில் ;
பயிற்சி பரங்கூட்டும் ; பண்பு. 20

உட்கோயில் சீலத்தை ஓம்பும் ; பரநெறிக்கு
மட்கோள் அழிக்கும் மருந்து. 21

---

15. அஞ்சவேண்டா. என் ? இயற்கை நம்மைச் சூழ்ந்துள்ளது. அதை உள்ளுக. இயற்கை, பரத்தின் உடல் என்பதைத் தெளிக.

16. இயற்கைமெய் - இயற்கை உடலை.

17. புனல் - நீர். உயிர் - காற்று. வான் - ஆகாயம். சுடர்கள் - சூரிய சந்திர நட்சத்திரங்கள் முதலியன.

18. கலைஆர் - கலை நிறைந்த.

19. சாவில் - அழிவில்லாத ; முடிவில்லாத.

21. மட்கோள் - மண்ணுலகிலுள்ள குறும்புகளை ; தீமைகளை.

வித்தகச் சீலத்தால் வேண்டாமை வேண்டலறும,
நித்தம் பரம்பயிலும் நெஞ்சு. 22

வேண்டும் அளவுநிற்க, வேண்டாமை உற்றுள்ளம்
தாண்டிப் பரமடையும் தாழ்ந்து. 23

தாழ்மை வளர,நான் சாயும் வழிபாட்டால்
வாழ்வுபரம் ஆகும் வளர்ந்து. 24

கோயில் வழிபாடு, கோயிலில்லாச் சிற்பரத்தில்
போயொன்றல் கூட்டும் பொருத்து. 25

---

2. படைப்பு

படைப்பென்ப தொன்றில்லை ; பாரின் வழக்கம் ;
இடைப்புகுந்த தென்றே இவண் ! 1

இறைமைஎன் றுண்டோ இயற்கையும் அன்றே ;
இரையும் புதுப்படைப் பேது ? 2

உள்ளன தோற்றமுறும் ; இல்லன தோற்றமுறா ;
கள்ளக் கதைஅன்று காண். 3

ஒன்றிருந் தொன்றுவரல் உற்பத்தி ; காட்சியே
பின்னைப் படைப்பென்ற பேச்சு. 4

---

25. ஒன்றல் - ஒன்றுபடலை ; இரண்டறக் கலத்தலை.

1. இவண் - இங்கு ; இவ்விடத்தில்.

2. இரையும் - (படைப்பு படைப்பு என்று) ஒலிக்கும் ; ஆரவாரிக்கும் ; கூக்குரலிடும்.

முத்தொழிலும் ஐந்தொழிலும் முன்னோர் உபசாரம் ;
சத்தியம் அல்ல ; பறை சாற்று. 5

கூர்தலறத் தத்துவம் கூறும் படைப்புநுட்பம்
தேர்தல் அடைதல் திறம். 6

இயற்கை அளித்ததை ஈயும் இனிமேல்
பயிற்சிவிஞ் ஞானம் படர்ந்து. 7

விஞ்ஞான மூலம் விரிஇயற்கைத் தாய்க்கருவே ;
இஞ்ஞானம் கற்றல் இனிது. 8

அயர்ச்சியில் விஞ்ஞானம் ஆக்கும் பொருள்கள்
இயற்கையாம் நாளடைவில் இங்கு. 9

கவிஞர் கருத்தெழும் கற்பனை, விஞ்ஞானப்
புவியில் பொருளாகும் பூத்து. 10

கற்பனை வீணோ ? கனத்துப் பொருளாகும் ;
அற்புதம் ! அற்புதம் ! ஆய். 11

படைப்பினடி ஆய்ந்தால் பகலிரவு செல்லும் ;
குடையும் தலைநோயின் குத்து. 12

---

5. முத்தொழில் : படைத்தல், காத்தல், அழித்தல். ஐந்தொழில் : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

‘ சிவனுரு அருவு மல்லன் சித்தினோ டசித்து மல்லன்
பவந்தரு தொழில்க ளொன்றும் பண்ணிடு வானு மல்லன் ’
—சிவஞான சித்தியார்

6. கூர்தல் அறம் - உள்ளது சிறத்தல் என்னும் தர்மம் (Evolution).

9. விஞ்ஞானம் அளிக்கும் பொருள்கள் செயற்கை என்று இந்நாளில் சொல்லப்படுவது வழக்கம். இனி, நாளேற நாளேற அச்செயற்கை இயற்கையாய்விடும் என்றபடி.

10. புவியில் - உலகத்தில்.

உற்பத்திக் கென்றிவ் வுலகம் உதித்ததே
அற்பு நெறிவளர ஆங்கு. 13

கற்பு வளர்காதல் கால்கொண்ட தென்? இயற்கை
உற்பத்திக் கென்றுரைக்கும் ஒத்து. 14

உற்பத்திக் கூறுசெய்தல் ஓங்குலகைப் பாழ்படுத்தல்;
அற்புநெறி வீழும் அவம். 15

உற்பத்திக் கென்றே உழவும் தொழில்களும்
பொற்புவியில் தோன்றியதைப் போற்று. 16

உழைப்பு மனிதஇயல்; உற்பத்தி ஆக்கம்;
தழைக்க உலகம் தளிர்த்து. 17

உலகைப் பலவிதமாய் உண்டாக்கு வோர்யார்?
இலகுயிர்கள் என்னும் இறை. 18

ஞெண்டார் வளையெடுத்தார்; நேர்சிதலார் புற்றெடுத்தார்;
வண்டார் நுழைவெடுத்தார் வார்த்து. 19

கூடுகண்டார் புள்ளார்; குகைகண்டார் மாவிலங்கார்;
மேடுகண்டார் மந்தியார் மேல். 20

---

13. அற்புநெறி - அன்புவழி.

14. காதல் என் அமைந்தது? இதற்குப் பதில் உற்பத்திக் கென்று இயற்கை ஒத்துச் சொல்லும் என்றபடி.

15. ஊறு - துன்பம்; இடர்.

18. இறை - தெய்வம்.

19. ஞெண்டார் - நண்டார்; நண்டு. சிதலார் - செல்லார்; செல்.

20. புள்ளார் - பறவையார்; பறவை. மந்தியார் - குரங்கார்; குரங்கு.

குடிசையும் மாடியும் கோபுரமும் மக்கள்
படியில் எழுப்பினர் பார். 21

உழுதார், தொழில்புரிந்தார், உற்பத்தி செய்தார்,
பழுதின்றிப் பங்கிட்டார் பார்த்து. 22

அரசற்ற ஞாலத்தை ஆக்கினர் முன்னாள்
அரசுற்ற தாக்கினர்பின் ஆய்ந்து. 23

வேந்தரசைச் செய்தனர் ; வீழ்த்தினர் பின்னாளில் ;
மாந்தர் படைப்பின் வகை ! 24

தனியுடைமை என்றும் பொதுவுடைமை என்றும்
மனிதர் படைத்தனர் ; மாறு ! 25

கொல்லா உலகையும் கொல்லும் உலகையும்
வல்லார் வகுத்தனர் ; வாது ! 26

நாடு மொழிமதம் நானா விதம்வகுத்தார் ;
கூடிஒன் றாகஎன்றார் ; கூத்து ! 27

கர்மங்கள் மர்மங்கள் கண்டு விதித்தனர் ;
தர்மங்கள் ஆக்கினர் சார்ந்து. 28

மக்கள் படைப்பினில் மாறுபா டெற்றுக்கு ?
சிக்கல் வளர்ச்சிக்கே ; தேர். 29

நல்லனவும் அல்லனவும் நண்ணிநண்ணி நாளடைவில்
அல்லன தேயும் அழிந்து. 30

தக்க உலகைத் தரும்பொறுப் பெவ்விடத்தில் ?
மக்களிடம் என்று மகிழ். 31

---

21. படியில் - பூமியில்.

மக்களின் தீங்கு மறஉலகை ஆக்கு(ம்);நலம்
தக்க உலகளிக்கும் சார்ந்து. 32

ஈசன் செயலெல்லாம் என்றுநினை மக்களினம்
நேச உலகாக்கும் நீர்த்து. 33

தெய்வ அருளையே சிந்திக்கும் மக்களினம்
வையம் பெருக வளர்ந்து. 34

எப்படைப்பும் செய்வன் இறைமைத் தொழிலாளன் ;
இப்புதுமை கற்றல் இனிது. 35

உலகினைக் காப்பன் உயர்தொழி லாளன் ;
அலகில் அவன்பெருமை ஆய். 36

தீங்கை அழிப்பன் திறமைத் தொழிலாளன் ;
பாங்கவன் பண்பைப் படி. 37

ஆக்குவன் காப்பன் அழிப்பன் தொழிலாளன் ;
பார்க்குள் அவன்செயல்கள் பாடு. 38

தொழிலாளன் கையினில் தூயபுது ஞாலம்
வழியாய் மலர்ந்துவரும் வாழ்த்து. 39

படைப்பு வளர்க ; பழமை புதுமை
உடுப்பணிக ; ஓங்க உலகு. 40

---

32. மக்களின் நலம் தக்க உலகளிக்கும்.

33. நீர்த்து - தன்மைத்து ; இயல்புடைத்து.

36. அலகுஇல் - அளவு இல்லாத.

39. புது ஞாலம் - புது உலகம்.

3. கல்வி

கல்லல் அறியாமை கல்வியே என்றனர்
பல்லுலகப் பேரறிஞர் பார்த்து. 1

கல்வியெனும் சொற்பொருள் கண்டதெக் கால(ம்)? அந்தச்
செல்வம் பரவியதோ செப்பு? 2

அறியாமை நீங்கின் அறிவு விளங்கும்;
மறியா அமைதிவரும்; மாற்று. 3

அறிவமைதி கல்விக் கறிகுறி ஆகும்;
அறிகுறி எங்கே அறை? 4

கல்வி எழுந்ததோ? கல்லாமை வீழ்ந்ததோ?
செல்வ அமைதிஎங்கே? தேடு. 5

கல்விக் கெனஆட்சி, கல்லூரி, பல்கழகம்
மல்கல் **வெறுங்காட்சி** மாண்பு! 6

கல்லூரிக் கல்வி கழகத்துக் கல்வியெலாம்
மல்லூரும் கல்வி மயக்கு! 7

---

1. கல்லல் - அகழ்தல்; தோண்டுதல். இங்கே அறியாமையைக் கல்லல். அறியாமையைக் கல்லி அறிவை விளங்கச்செய்வது கல்வி என்க. இவ்வாறு பன்மொழிப் பேரறிஞர் பலரும் கல்விக்குப் பொருள் கண்டிருத்தல் கருதத் தக்கது.

3. மறியா - தடைப்படாத; அழியாத. மாற்று - உயர்வு; பொன்போன்றது என்பது குறிப்பு.

4. (அந்த) அறிகுறி......

5. அமைதிச் செல்வம் சிறந்ததாதலின், அது 'செல்வ அமைதி' என்னப்பட்டது.

6. மல்கல் - நிரம்பி வழிதல்.

7. மல்லூரும் - போர் நடக்கும்; போராட்டம் நிகழும்.

ஏட்டெழுத்துக் கல்வியே எங்கெங்கும் ஓரளவில் ;
பாட்டறக் கல்வியிலை பாடு. 8

' கற்றவர் ' என்போர் கடலுலகை ஆள்கின்றார்
மற்றவரைக் கீழ்ப்படுத்தி மாய்த்து. 9

கற்றவர் மற்றவரைக் காய்ந்தாட்சி செய்மட்டும்
செற்றம் பகைமிகும் சேர்ந்து. 10

கள்ளமிகு வாணிபம் கற்றவர் கையிலே
கொள்ளை ; அவர்கையின் கூத்து ! 11

சட்டங்கள் செய்து சகத்தை அடக்குமுறை
கட்டிடக் கல்விநிலை காண். 12

கட்டிடக் கல்வியும் கல்லூரிக் கல்வியும்
பட்டத்துக் கல்வியும் பாழ். 13

போலிசுக் கல்வியும் போர்ப்படைக் கல்வியும்
வேலியோ சாந்திக்கு ? வீண். 14

துப்பாக்கிக் கல்வியும் தூள்குண்டுக் கல்வியும்
இப்பாரில் எற்றுக்கோ ? எண். 15

காற்றுப்போர்க் கல்வி, கடற்சண்டைக் கல்வி, இவண்
ஆற்றல் உடையனவோ ? ஆய். 16

சாதிமதப் போர்களும் சார்புநிலப் போர்களும்
நீதியில் கல்விவினை ; நீந்து. 17

---

8. ஓரளவில் ஏட்டெழுத்துக் கல்வியே எங்கெங்கும் பரவி யுள்ளது. பாடு (பாட்டு) - உழைப்பு - தொழில். தொழிலறக் கல்வி என்றபடி.

9. கற்றவர் - இக்காலத்தில் வெறும் ஏடுகளைக் கற்றவர்.

10. செற்றம் - தணியாக் கோபம்.

15. இப்பாரில் - இவ்வுலகில்.

17. கல்வி வினை - (இக்காலக்) கல்வியின் செயல்.

மக்கள் உழைப்பெல்லாம் மற்போருக் காகுதல்
சிக்கல் கலைவிளைவாம் ; தேர். 18

விஞ்ஞானக் கல்வி விளையாட்டைக் கண்டதிலே
இஞ்ஞாலம் ஆடுகிற தின்று. 19

'இம்மின்னில் இவ்வணுவில் எத்தனைபேர் சாவ'ரென
விம்முவிடக் கல்வியோ வீறு ! 20

ஒருகுண்டால் பாரழிவை உன்னுவதோ கல்வி ?
பெருகுபுயல் வேண்டாவே ; பேசு. 21

அழிவை மனங்கொண்டே ஆக்கம் விடுத்தல்
பழியாம்விஞ் ஞானிக்குப் ; பார். 22

விஞ்ஞானி மூளையை வேறு வழிதிருப்ப
மெய்ஞ்ஞானக் கல்வியினை வேண்டு. 23

கல்வி கொலையாகும் காலமும் வந்ததே !
அல்லல் அகல்வழியை ஆய். 24

பள்ளிப் படிப்பாம் ! பதவியாம்! பட்டமாம்!
தள்ளஎழு ; செம்முறையைத் தாங்கு. 25

சோதனையால் மாணாக்கர் சோர்வு பெறுகின்றார் ;
வேதனை ஏனோ ? விலக்கு. 26

இளமை கொழிக்கும் இனிய சிறுவர்
வளமிழத்தல் நன்றோ வறண்டு ? 27

கல்விக்கேன் கட்டுவிதி ? காண அதிகாரிஏன் !
பல்வகுப்பு ஏனோ ? பகர். 28

---

19. கல்வியின் விளையாட்டை. அதிலே - அவ்விளையாட்டிலே.

20. விடம் - விஷம்.

26. சோதனையால் - பரீட்சையால்.

பாடக் குழுவென்றும் பார்க்கும் குழுவென்றும்
நாடி அமைத்தலொழி ; நன்று. 29

கல்வித் துறையெதிலும் காட்டாதே போட்டியினைத் ;
தொல்லை அருகிவிடும் சோர்ந்து. 30

இக்காலக் கல்வி இனிதாகி மாறுக
செக்காலை வெம்முறை தேய்ந்து. 31

குருகுலக் கல்வியைக் கூர்ந்துகூர்ந் தாய்க ;
பெருகும் அறிவொளிப் பேறு. 32

கட்டிடங்கள் வேண்டாவே ; காசுகள் வேண்டாவே;
சட்டங்கள் வேண்டாவே ; தட்டு. 33

ஞாயிறு காலும் நலத்தொளியை வாங்கிவிடும்
தாயிற் சிறந்தவனம் சார். 34

வால்மீகி எங்குறைந்தார் ? வள்ளுவனார் எங்குறைந்தார்?
சால்பிளங்கோ எங்குறைந்தார் ? சான்று. 35

கல்லூரி எல்லாமும் காடுகளுக் கோடுக
மல்லூர் துறையெல்லாம் மாய்த்து. 36

மண்புனல் தீகாற்று வான்சுடர் கற்கலாம் ;
எண்ணெழுத்துக் கற்கலாம் ; ஈண்டு. 37

---

31. செக்கும் ஆலையும் ஒத்த கொடிய முறை.

32. குருகுலம்-கல்வி அறிவு ஒழுக்கப் பயிற்சியின்பொருட்டு மாணாக்கர் கூட்டுறவுடன் வாழும் ஆசிரிய நிலையம்.

33. தட்டு : இவை யாவும் தட்டுத் தடைகளா யிருப்பவை.

34. ஞாயிறு காலும் - சூரியன் உமிழும் ; அதாவது பொழியும். தாயின் - தாயைப் பார்க்கிலும்.

37. புனல் - நீர் ; வான் - ஆகாயம் ; சுடர் - சூரியன், சந்திரன் முதலியவற்றை. ஈண்டு - கூடுக ; ஒருங்கு திரள்க.

தாவரம் கற்பிக்கும் ; சார்புயிர் கற்பிக்கும் ;
பாவுகதிர் கற்பிக்கும் ; பார். 38

தத்துவம் பேசலாம் ; தற்பரம் உன்னலாம் ;
சத்தியம் காணலாம் சார்ந்து. 39

வேதங்கள் ஓதலாம் ; வேதாந்தம் கேட்கலாம் ;
நாதம் பயிலலாம் நன்கு. 40

மரமச்சம் புள்விலங்கு மக்கள் வளர்ச்சி
உரமுற ஆயலாம் ஒத்து. 41

தற்கால வாழ்க்கைக்கும் தக்க கலைகளைப்
பொற்பாய்ப் படிக்கலாம் ; போற்று. 42

எக்கலையும் ஏற்கலாம் ; எல்லாம் நினைக்கலாம் ;
பொக்கமின்றி வாழலாம் போந்து. 43

உயிர்கள் ஒருமை உணரலாம் ; உள்ளே
அயர்ந்துறங்கி நோக்கலாம் ஆழ்ந்து. 44

ஆடலாம் ; பாடலாம் ; அங்கங்கே ஓடலாம் ;
நாடலாம் ; நண்ணலாம் நன்று. 45

அரவு புலிகண்டும் ஆனந்த மாக
விரவிவிளை யாடலாம் வேண்டு. 46

பிறர்க்கென வாழும் பெருங்குருமா ராகி
அறத்துவழி நிற்கலாம் அங்கு. 47

---

38. சார்பு உயிர் - பறவை விலங்கு முதலியன. பாவு - பரவும்.

39. உன்னலாம் - தியானிக்கலாம்.

41. புள் - பறவை. உரம் உற - திறம்பட.

43. பொக்கம் - பொய் ; வஞ்சகம்.

44. உள்ளே அயர்ந்து உறங்கி - யோகிருந்து.

46. அரவு - பாம்பு. விரவி - கலந்து.

விஞ்ஞானக் கல்வி விடத்தினை மாற்றலாம் ;
மெய்ஞ்ஞானம் ஆக்கலாம் மீட்டு. 48

சற்குருவின் போதனையும் சாதனையும் பிள்ளைகளைக்
கற்பில் நிறுத்தும் கலந்து. 49

தன்னலம் அற்ற தனிக்கல்வி சற்குருவின்
சந்நிதி போதிக்கும் சார்ந்து. 50

சாதிமதம் நாடுமொழிச் சண்டைகளைச் சாய்த்தொழிக்கும்
நீதிக் குருகுலம் நின்று. 51

உற்பத்திக் கூற்றும் உழவும் தொழில்களும்
கற்பித்தல் காணலாம் காடு. 52

உற்பத்திக் கென்றே உதித்தவிஞ் ஞானத்தால்
அற்புதஞ் செய்யலாம் அங்கு. 53

உலக அமைதிக்கென் றுற்பத்திக் கல்வி
பலகற்றல் வேண்டும் பரிந்து. 54

உற்பத்திக் கல்வி உலகில் நிரம்பினால்
அற்பமைதி எங்கெங்கும் ஆம். 55

ஈசன் அருட்கல்வி எப்போதும் உள்ளது ;
நேசத்திற் கற்க நினைந்து. 56

முப்போதும் உள்ளது மூவாத கல்வியே ;
தப்பாமல் ஓதுநிதம் தாழ்ந்து. 57

தெய்வ அருட்கல்வி சிந்தனையில் கொண்டுறைந்தால்
உய்யுமே நல்லுலகம் ஓய்ந்து. 58

---

52. உற்பத்திக்கு ஊற்றும்.

55. அற்பு - அன்பு.

57. மூவாத - மூப்பு அடையாத ; அழியாத.

58. கொண்டு உறைந்தால் - கொண்டு வாழ்ந்தால்.

ஆன்றோர் மொழிகள் அருட்கல்விப் பள்ளிகள்
தோன்றாத் துணை;பயில்க சூழ்ந்து. 59

சொல்விடும் கல்வியோ சோதனை ! கல்லாத
கல்வியைக் கற்க கனிந்து. 60

குருகுலக் கல்வி குணக்கல்வி யாகும் ;
அருகிடும் பேதங்கள் அற்று. 61

குருகுலக் கல்வி குவலயம் மல்க
ஒருகுலம் ஆகும் உலகு. 62

இக்காலக் கல்விநிலை எப்படியும் மாறிவிடும்
சிக்காடும் நெஞ்சோடும் தேய்ந்து. 63

கூர்தல் அறம்வளரக் கொள்மதியும் தான்வளரும் ;
சேர்கல்விப் பண்பெழும்பும் சீர்த்து. 64

நெற்றிவிழி மூக்குதடு நெஞ்ச நிலைகளைக்
கற்பிக்கும் பள்ளி கருது. 65

உள்ளக் கலைமுதிர்நாள் ஓருளம்மற் றோருளத்தைத்
தெள்ளத் தெளியும் தெரிந்து. 66

உள்ளத்தை உள்ளம் உணர்கல்வி மக்களிடைக்
கள்ளம்பொய் நீக்கும் கடிது. 67

✓நுண்ணுடற் கல்வி நுணுகிப் பயில்வதில்
கண்ணும் கருத்துமுறக் கா. 68

---

60. சொல் விடும் - வெறும் சொற்களைச் சொரியும். கல்லாத கல்வி - ஓதாதுணரும் கலை.

63. சிக்கு ஆடும் நெஞ்சு ஓடும்.

64. மதியும் - அறிவும். சீர்த்து - சிறந்து ; செழித்து.

66. உள்ளக்கலை - மனோதத்துவக் கல்வி.

68. நுண்உடல் - சூட்சும சரீரம் ; மனம்.

இயற்கையில் நேரே இயைந்திறங்கிக் கற்கும்
பயிற்சி பெருகுதல் பண்பு. 69

ஏட்டுக் கலேஇறுதி என்றிருத்தல் ஏமாற்றம்;
வேட்டியற்கை கற்றுப்பார் மேல். 70

இயற்கையில் எல்லா எழிற்கலேயும் உண்டு;
செயற்கையில் ஆழாதே தியந்து. 71

ஆலில் விழுதேன்? அரசுக்கேன் அஃதில்லே?
சாலஅவை சாற்றுமிறை; சார். 72

ஆமைக்குண் டோடடியில்; அஃதில்லே பாம்புக்கவ்
வூமைக் கலேவிளக்கும்; ஊன்று. 73

மாட்டுக்குக் கொம்பும் மதகரிக்குக் கையும்ஏன்?
கேட்கவிடை கூறும் கிளர்ந்து. 74

இயற்கையின் நேரே இருந்துபயில் கல்வி
செயற்கை உரைஅகற்றும் சேர்த்து. 75

உரைஅகற்றும் கல்வி உணர்த்திவிடும் மெய்யைத்;
தரையினில் வெல்க தழைத்து. 76

---

70. வேட்டு - விரும்பி; இயற்கைக் கல்வியை வேட்டுக் கற்றுப் பார்.

72. இறை - விடை; பதில். சால - மிகவும்; நிரம்ப; போதிய அளவு.

73. அவ்வூமைக் கலே. ஆமையும் பாம்பும் ஆசிரியர்போல் வாய் திறந்து போதிப்பதில்லே. ஆனல் அவை ஊமையாக நின்று தமது நிலேகளே அறிவுறுத்தும் என்றபடி.

74. கரிக்கு - யானேக்கு. கை - தும்பிக்கை.

75. செயற்கை உரை - செயற்கைச் சொல்லே; பேச்சை.

76. உரை அகற்றும் கல்வி - பேசாத கல்வி. வெல்க - அக் கல்வி வெல்க.

பேசாத பூதி பெறச்செய்யும் மெய்க்கல்வி ;
ஆசான் அதற்குண்டோ ? ஆய். 77

பேசாத மெய்க்கல்வி பெற்றவர், தாவரமா
வாசா உணர்ந்திடுவர் வாழ்ந்து. 78

தாவரமாப் பேச்சுணர்த்தும் சாந்தநிலை மெய்க்கல்வி
மாபரத்தைச் சேர்க்கும் மறைந்து. 79

கல்வி பொருளாகுங் கால்மோனம் கூடுமந்தச்
செல்வம் பெருக செழித்து. 80

---

4. அரசு

அரசில்லை ஆதியில் ; அல்லலும் இல்லை ;
முரசொலி பின்னை முழக்கு. 1

தலைவன் புகுந்தான் ; தரைக்கிழவன் போந்தான் ;
அலையரசன் வந்தான் அறி. 2

ஆட்சி பிறந்ததும் ஆணவமும் வீறியது ;
வாட்படை மின்னியது வந்து. 3

வீரம் எனும்பெயரால் வெட்டல் கலையாச்சே
ஈரமில் நெஞ்சி விருந்து. 4

---

77. பேசாத பூதி - பேசாத செல்வம் ; அநுபூதி.
‘ தூசா மணியும்...........
பேசா அநுபூ திபிறந் ததுவே’ —அருணகிரிநாதர்

78. தாவர மா வாசா - தாவரம், பறவை, விலங்கு முதலியவற்றின் வாசகங்களை.

80. கால் - காலத்தில்.

2. தரைக்கிழவன் - நில உரிமையாளன்.

வெட்டுக் கலையின் விளைவுசாம் ராச்சியம் ;
ஓட்டுச் செயற்கை உணர். 5

போலிஸ் படைகளுடன் போர்ப்படைகள் ஆட்சிகளின்
ஆலப் பெருக்கென் றழு. 6

போர்களின் எண்ணமும் போர்களின் சூழ்ச்சியும்
பார்முகம் காணுதல் பாழ். 7

மக்கள் உழைப்புகள் மாநிலத்துப் போர்களாய்
விக்கல் அழகோ? விளம்பு. 8

சட்டங்கள் மன்றங்கள் தண்டனைகள் வெஞ்சிறைகள்
மட்டின்றிப் பல்கல் மறம். 9

வரிகள் பிணிகள் வறுமை மடமை
செறியும் அரசுகள் தீங்கு. 10

வறுமை மடமை வளர்க்கும் அரசு
சிறையைப் பெருக்கல் சிரிப்பு! 11

உணவும் உடைஇடமும் உற்றால் எளிதில்
களவுமுதல் குற்றமுறா ; காண். 12

முதல்தொழில் போராட்டம் மூள்மூலம் எங்கே?
எதிர்பகை தோற்றமெங்கே? எண். 13

அரசுகளால் நேர்ந்த அவதிகளை ஆய்ந்து
துரிசுகளை நீக்கத் துணி. 14

---

5. சாம்ராஜ்யம் இயற்கை அன்று. அதனால் அஃது, 'ஒட்டுச் செயற்கை' என்னப்பட்டது.

6. ஆலம் - விஷம்.

9. மன்றங்கள் - நீதிமன்றங்கள். பல்கல் - பெருகுதல்.

14. துரிசுகளை - குற்றங்களை.

மறப்புரட்சி செய்தெதையும் மாற்றமுய லாதே ;
அறப்புரட்சி நல்லதே ஆள். 15

கோனாட்சி, நல்ல குடியாட்சி, என்றுசொலல்
நானா விதமயக்கு ; நஞ்சு. 16

ஆட்சிப்பேர் மாற்றத்தால் ஆகாதே ஒன்றுமதில்
மாட்சியறம் மல்குதலே வாழ்வு. 17

வறுமை பசிநோய் மடமை முதலாம்
சிறுமை ஒழிஅரசைத் தேடு. 18

உணவும் உடைஇடமும் உற்றுய்ய மக்கள்
குணஞ்செய் அரசினைக் கொள். 19

வரிகள் அடக்குமுறை வற்றச்செய் ஆட்சி
உரியதென் றோர்ந்துணர் உற்று. 20

எல்லாரும் கல்விநலம் ஏற்க இசைந்துமுயல்
நல்லார் அரசாட்சி நண்ணு. 21

பிறப்பில் சிறப்பில் பெருமைநா டெண்ணம்
துறக்கும் அரசமையத் தூண்டு. 22

முதல்தொழில் போராட்ட மூலத்தைக் கல்வி
இதம்செய் அரசினை ஏந்து. 23

தொழில்செய் இடத்தில் சுடுங்கருவி பண்ணைப்
பழியில் அரசமைக்கப் பார். 24

தொழிலமர் கூடத்தில் தூயஉற் பத்தி
எழிலுறச் செய்யரசை ஏல். 25

உற்பத்தி மக்கள் உளமாக ஊக்கரசில்
வற்கடம் இல்லை ; வழுத்து. 26

---

23. மூலத்தைக் கல்வி - வேரைத் தோண்டிக் களைந்து.

26. வற்கடம் - பஞ்சம்.

கருத்தடைச் செய்கையைக் காயும் அரசு
பொருத்தம் உடைத்தென்று போற்று. 27

சோம்பல் குழுவைச் சுறுசுறுப்பா மாற்றரசை
ஓம்ப முயல்க உழைத்து. 28

ஆண்பெண் உரிமையுடன் அன்பாய் உல்லிவரப்
பேண்பெரிய ஆட்சியே பேறு. 29

பொருளில் அறமும் புனிதனிடத் தன்பும்
திரளும் அரசினைத் தேடு. 30

காட்டுயிர்க்கும் நன்மை கருணைசெய் மக்களை
நாட்டில் வளரரசை நாட்டு. 31

மக்களின் ஆட்சியே மாசுகளைப் போக்குதற்குத்
தக்க மருந்தென்று சாற்று. 32

மக்களின் ஆட்சிஎது? மக்களின் நல்லொழுக்கம்
தொக்க பரிணமம் ; சொல். 33

மக்களின் அன்பில் மலரும் அருளாட்சி
தக்கது தக்கது தான். 34

மக்களின் ஆட்சியில் மாநிலத்தார் பல்வேறு
சிக்கல் நுழைத்தனர் சேர்ந்து. 35

உலகாயத ஆட்சி ஒப்புரவைக் கல்லிக்
கலகம் விளைக்கும் ; கருது. 36

---

30. பொருளில் - பொருளினிடத்து. புனிதனிடத்து இறைவனிடத்து.

31. காட்டிலே வாழும் உயிர்கட்கும்.

33. பரிணமம் - ஒன்று மற்றொன்றாதல் (பால் தயிராவது போல). இங்கே மக்களின் ஒழுக்கம், மக்கள் ஆட்சியால் பரிணமித்தல் சொல்லப்பட்டது.

உலகம் சடசித்தால் உற்றிருத்தல் உண்மை ;
இலகிரண்டைக் கொள்ளரசே இன்பு. 37

சித்தினை மட்டும், சடத்தினை மட்டும்,கொள்
சத்திலர சாட்சி சழக்கு. 38

பொருளும் அருளும் புகுமக்க ளாட்சி
மருளின்றி ஓங்கும் மகிழ்ந்து. 39

எவ்வுயிரும் நிற்குமொன்றை எண்மக்க ளாட்சியே
தெவ்வின்றி வாழும் சிறந்து. 40

---

5. உடல்

உடம்பின்றி எந்த உலகமும் இல்லை ;
திடம்படச் சொல்க திறந்து. 1

சர அசரம் எல்லாமும் தாங்கியே தேகம்
பரவழி நிற்கும் பணிந்து. 2

உடம்பற்ற தொன்றே ; உலகங்க ளெல்லாம்
கடந்த கடவுளது காண். 3

உடம்புதிருக் கோயில் ; உலகில் பெரிது ;
மடம்படு மெய்ஞ்ஞான வாள். 4

---

37. சட சித்தால் - சடத்தாலும் சித்தாலும். (சடம் - அறிவில்லாதது. சித் - அறிவு.)

38. சழக்கு - குற்றம்.

40. ஒன்றை - சித்தினை ; பரத்தை. எண் - நினைக்கும். தெவ்வின்றி - பகையின்றி.

2. தேகம் தாங்கியே.

4. மடம்படு - அறியாமையை அழிக்கும்.

எங்கும் பரமுள்ள தென்றாலும் தேகத்தில்
தங்கும் சிறப்புத் தனி. 5

தேகத் திறையைத் தெரிந்தபின் எங்குமந்த
ஏகத்தைக் காண்டல் எளிது. 6

உள்ளக் கமலத் துயிர்நிலவக் கூத்துறலைக்
கொள்ளுமுடல் என்றோம்பு கூர்ந்து. 7

ஓம்புக யாக்கையை ; ஓம்புக கோயிலை ;
ஓம்புக ஓம்புக ஓர்ந்து. 8

புழுவிலங் காதிஉயிர் போற்றும் உடலை
வழிஇயற்கைச் செல்வத்தில் வாழ்ந்து. 9

மக்கள் இனமே மறந்தியற்கை நல்வழியைச்
சிக்கல் விழுந்தது சேறு. 10

சேற்றில் விழுந்தமக்கள் தேகத்தை ஓம்புதற்கென்
றேற்ற முறைபல இங்கு. 11

நீர்காற் றொளியினில் நித்தலும் மூழ்கிவரின்
மார்தோளும் விம்மும் மகிழ்ந்து. 12

ஓடுபுனல் ஆடின் உதயத்தில் நாடோறும்
பாடும் உடலிசைப் பண். 13

---

5. தேகத்தில் - மனித உடலில்.

7. உள்ளக் கமலத்து - இதயத் தாமரையில். ' ஹிருத் புண்டரிக் ' என்பது உபநிடதம். கூத்து உறலை - ஆண்டவன் திருக்கூத்து நிகழ்தலை.

8. யாக்கையை - உடலை.

9. புழு விலங்கு முதலிய அஃறிணை உயிர்கள் இயற்கையோடியைந்து வாழ்வது குறிப்பிடப்பட்டது. அவ்வுயிர்கள் இயற்கைச் செல்வத்தோ டியைந்து வாழ்ந்து உடலைப் போற்றி வளர்க்கும் என்க.

10. ......இயற்கை நல்வழியை மறந்து.

தண்ணீரில் மூழ்கத் தசைகள் இறுகிவிடும் ;
கண்ணீர்மை யாக்கையில் காண். 14

வெந்நீர் முழுக்கு விரிக்கும் தசைகளைச் ;
செந்நீர் கொதித்திடும் தீய்ந்து. 15

நலியர் பிணியர் நலமில் லவர்க்கே
இளவெம் புனல்விடுதல் இயல்பு. 16

குட்டையில் தொட்டியில் குள்ளக் குழாய்களில்
முட்டி உருளல் முரண். 17

காற்றின் திறங்கள் கணக்கில் அடங்காவே ;
ஆற்றல் அளந்தவர் யார் ? 18

பீமன் அநுமன் பெருங்காற்றுச் சேய்களாய்
ஏமுற வாழ்ந்தகதை எண். 19

காற்றின் மகவாகிக் காலம் கழிப்பவரைக்
கூற்றம் அணுகாது கூர்த்து. 20

காற்றைப் பிடிக்கும் கணக்கறி யாதவர்
ஏற்றி இறக்கலிலேன் ஈடு. 21

---

14. கண்ணீர்மை - கண்ணின் தன்மையை. உடலின் நலத்தை உணர்த்தும் உறுப்புக்கள் சில ; அவற்றுள் சிறந்தது கண் என்க.

15. செந்நீர் - இரத்தம்.

16. இள வெம் புனல் - இள வெந்நீர் ; இளஞ் சூட்டு நீர்.

19. சேய்களாய் - பிள்ளைகளாய். ஏமுற - இன்புற.

20. கூர்த்து - கோபித்து.

21. (காற்றை) ஏற்றி இறக்கலில் ஏன் ஈடுபடுதல் வேண்டும் என்றபடி.

'ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

காற்றில் உலவிவரும் காலத்தில் யோகமுறும் ;
மாற்றுயரும் யாக்கை மலர்ந்து. 22

குறிகுத மத்தி கொடும்புருவ மத்தி
செறியொளி உள்ளதைத் தேர். 23

உரவுபெற ஈரொளியும் ஒத்துமுது கென்பில்
உறுமின்னல் ஓடும் உயர்ந்து. 24

மின்னலின் ஓட்டம் மெலிந்தால் உடம்புநிலை
இன்னல் விளைதல் இயல்பு. 25

ஞாயிற் றொளியினை நன்கு படரவிடு
ஆய உடலில் அளந்து. 26

காலையிலும் மாலையிலும் காட்சிக் கதிரொளியில்
சாலத் திளைத்திடல் சால்பு. 27

உடம்பிலுள சக்திகள் ஓடின், ஒளியால்
இடம்பட ஈடுசெய் இங்கு. 28

ஞாயிற் றொளியால் நலமுற ஈடுசெயும்
காயம் நிலைக்கும் ; கருது. 29

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே' —திருமூலர்

22. நறுங்காற்றில் முறைப்படி உலவி வரும்போது யோகம் நிகழ்வதுண்டு. அதனால் உடலின் மாற்றுயர்தலும் உண்டு. இக் கருத்தை அமெரிக்க உடற்பயிற்சி ஆசிரியன்மாருள் எமர்சன் என்பவர் போற்றி ஏற்றுள்ளது இங்கே குறிக்கத்தக்கது.

23. குறி குதம் - 'கருவிடும் வாசல் எருவிடும் வாசல்' (திருமந்திரம் பார்க்க). கொடு - வளைந்த.

24. மின்னல் - மின்சக்தி ; குண்டலினி.

27. திளைத்திடல் - படிதல் ; மூழ்குதல்.

28. ஒளியால் - சூரிய ஒளியால்.

அருக்கன் ஒளியில் அமைந்துள்ள சக்திப்
பெருக்கம் பிறிதிலிலை ; பேண். 30

கடல்மலை ஓரங்கள் காணும் ஒளியே
உடல்வளர்க்கும் தூயஉயிர்ப் போது. 31

குத்தரிசிச் சோற்றால் குலவும் உடல்வளம் ;
சத்துண் டதிலே தனித்து. 32

தீட்டரிசி கொள்ளாதே ; தேய்க்கும் உடற்செழுமை ;
கூட்டும் பிணிகளைக் கோத்து. 33

கீரையும் மோரும் இளர்குடல் மாசுகளின்
வேரைக் களையும் விரைந்து. 34

வீட்டின் புறத்தே விளைபசுங் காய்கறிகள்
நாட்டும் உடலின் நலம். 35

பழஉணவு கொள்ளும் பயிற்சி செழிய
அழகுடலைக் காக்கும் அமிழ்து. 36

பாலொடு தேனருந் தும் பண்புப் பயிற்சியோ
காலனையும் வீழ்த்திவிடும் ; காண். 37

கடுக்காயும் நெல்லிக் கனியும் உடற்கு
மிடுக்கேற்றும் கற்ப விதை. 38

கொலைபுலை வேண்டா குணங்கெடுக்கும் என்றார்
நலிவுறா யாக்கையர் நன்று. 39

உணவு செரியாமுன் உண்டுண் டடைத்தல்
பிணவுடலம் ஆக்கும் பிணித்து. 40

கண்டதை உண்டு களிப்பவர் இவ்வுலகில்
கொண்டதென் நோயன்றிக் ; கூறு. 41

---

30. அருக்கன் - சூரியன்.
31. உயிர்ப்பு - பிராணன்.

ஐயமும் அச்சமும் யாக்கையைத் தேய்த்தரித்துப்
பையவே கொல்லும் பகைத்து. 42

சீற்றம் எரிபகை சீறும் மனத்துடன்
ஏற்கும் உணவுவிடம் ; எண். 43

அன்பிறையை எண்ணி அகந்தூய்மை ஆக்கியபின்
இன்புணவு கொள்ள இசை. 44

அன்பினில் ஒன்றுபடும் **ஆண்பெண்ணின்** வாழ்க்கையே
இன்ப உடலளிக்கும் ஈண்டு. 45

அன்பினில் ஒன்ருகா ஆண்பெண்ணின் வாழ்க்கையோ
துன்பஉடல் ஆக்கும் தொடக்கு. 46

தனித்த சிறுவாழ்க்கை தாங்கும் இளமை
பனிக்கும் உடலாக்கும் ; பாழ். 47

குழவி மழலையைக் கூடுவிளை யாட்டைத்
தழுவும் மனவுடலைத் தாங்கு. 48

பல்லும் விழியும் பகரும் உடல்நிலையைக்
கல் ;இந்த வித்தையைக் கல். 49

நாக்கில் அழுக்குகள் நண்ணுத வாறென்றும்
காக்க ; உடல்வளர்க்கும் காப்பு. 50

தலையில் மயிர்வளர்த்தல் தக்கதே என்ற
கலைஞர் அகத்தைக் கருது. 51

---

43. சீற்றம் - கோபம்.

46. தொடக்கு - கட்டு ; பாசம்.

47. பனிக்கும் - (நரப்புக் கட்டுக் குலைந்து) நடுங்குகின்ற.

48. மனமுடைய உடலை.

49. கல்...கல் - படி...படி.

51. அகத்தை - உள்ளத்தை.

மலச்சிக்கல் நோய்வளர்க்கும் மாதாவே என்ருர்
நலக்குரிய மெய்யரஞ் ஞான்று. 52

மூத்திரக் கோளாறு மூளாத வாறென்றும்
பாத்திர மெய்யினைப் பார். 53

காலையிலும் மாலையிலும் காலால் நடந்துவர
வேலையிலை நோய்க்கு ; விளம்பு. 54

மூர்க்கப் பயிற்சி முறுக்கும் நரம்புகளைத் ;
தூர்க்கும் மதிநுட்பம் சூழ்ந்து. 55

பாட்டும் இசையும் படியுமனம் எஞ்ஞான்றும்
ஊட்டும் கொழுமை உடற்கு. 56

பாட்டில் இசையில் படியா மனஉடலில்
கூட்டும் பிணியின் குறும்பு. 57

சான்ேரர் மொழிகளால் சார்புகொள் நெஞ்சுடற்குத்
தோன்ருத் துணைவரும் சூழ்ந்து. 58

தீயர் பிதற்றலைத் தேடுமனம் வேண்டாவே ;
காயும் உடலைக் கறுத்து. 59

பகலில் உழைத்தே இரவில் படுத்தல்
தகஉடலை நல்கிவரும் சார்பு. 60

இரவு பகலுழைத்தல், எப்பொழுதும் தூங்கல்,
விரவும் இறப்பியல்பு மெய். 61

---

52. மெய்யர் - உடலினர்.

53. மெய்யினை - உடம்பினை. 55. மதி - அறிவு.

57. மனம் பொருந்திய உடலில்.

58. நெஞ்சையுடைய உடலுக்கு.

59. கறுத்து - கோபித்து.

61. உடலிலே இறப்பியல்பு (சாகுங் கூறுகள்) கலந்து கலந்து நிற்கும் என்றபடி.

உறக்கம் மிகத்தேவை ; ஓய்வுமனம் சேரும் ;
பறக்கும் உடற்சோர்வு ; பார். 62

ஆறுமணி நேரம் அயர்ந்துறங்கல் நல்லது ;
வீறும் உடல்பெறலாம் வேண்டு. 63

மரத்தடியில் வாழ்வோர் மதிகுடிசை வாழ்வோர்
உரத்தைப் பெறுதலை உன்னு. 64

பச்சையில் ஓலையில் பாயும் ஒளிஎளிமை
விச்சையைக் கற்க விரும்பு. 65

வெப்ப மிகுநாட்டில் வேடிக்கைக் கட்டிடங்கள்
ஒப்பிலுடல் ஓம்பாவே ; ஊறு. 66

தட்ப மிகுநாட்டில் தாரகைக் கட்டிடங்கள்
பெட்புப் பெறும்போலும் பேச்சு. 67

களிமண் சுவரும் கனியோலை வேய்வும்
குளிருமிழும் வெப்பத்தில் கூர்ந்து. 68

காற்றும் ஒளியும் கலந்து நுழைநிலையம்
போற்றியுடல் ஓம்பும் ; புகல். 69

காற்றும் ஒளியும் கலந்துநுழை யாமனைகள்
போற்றுடலை ஓம்பா ; பொதி. 70

---

63. எட்டுமணி நேரமும் கொள்ளுதல் உண்டு.

64. உரத்தை - பலத்தை.

65. சூரியஒளி பசுமை நிறத்திலும் ஓலையிலும் மிக எளிதாகப் பாய்தல் கருதற்பாலது. விச்சையை - வித்தையை.

67. தாரகைக் கட்டிடங்கள் - நட்சத்திர மண்டலங்களை அளாவிய கட்டிடங்கள். அக்கட்டிடங்கள் வெறும் பேச்சில் பெருமையடையும் போலும் என்றவாறு.

68. கனி ஓலை - முதிர்ந்த பச்சை ஓலை.

69. புகல் - புகலிடம் ஆகும்.

70. பொதி - கிடங்கு போன்றவை ஆகும்.

செயற்கை ஒளி,விசிறி சேரும் இடங்கள்
அயர்ச்சி உடம்பளிக்கும் ; ஆய். 71

காடும் மலையும் கடலும் மருதமும்
தேடும்சஞ் சீவிகள் சேர். 72

மலைஉச்சி நண்ணி மவுனத்தைச் சாதி ;
அலைஅடங்கும் ; நல்உடலம் ஆம். 73

பரப்பு வெளியினைப் பார்த்திரு ; நன்மை
சுரக்கும் உடலில் தொடர்ந்து. 74

மெய்யுடலைப் பொய்யென்றார் மேன்மை உணராதார் ;
செய்யுளும் யாத்தனரே சேர்த்து. 75

உடம்புபொய் யானல் உலகமும் பொய்யாம் ;
அடங்குமெல் லாமும்பொய் ஆம். 76

பொய்யுடலம் ஏனிங்குப் ; பொய்யுலகம் ஏனிங்குப் ;
பொய்வாழ்வும் ஏனிங்குப் ; பொய். 77

உடம்பிறை கோயிலெனும் உண்மை உணர்ந்தோர்
திடம்பட மெய்யென்றார் தேர்ந்து. 78

மெய்யுடலைக் கொண்டிங்கு மெய்ப்பொருளைக் காணவே
செய்யும் உலகஇயல் ; செப்பு. 79

பொய்யை ஒழித்தால் புனிதம் மிகுஉடலம்
மெய்யாய் விளங்கிவிடும் மேல். 80

---

71. ஒளி - விளக்கு. (பொறி அளிக்கும் மின்னல்விளக்கு, விசிறி முதலியன.)

73. அலை - மன அலை.

6. எண்ணம்

எண்ண இயல்களை எண்ணிஎண்ணிப் பார்த்துவிட்டார்
உண்ணின்ற யோகர் உவந்து. 1

எண்ணத்தின் ஆராய்ச்சி எத்தனையோ ! ஆங்கெழுந்த
வண்ணஉரை எத்தனையோ ! வாழ்த்து. 2

எண்ணாத ஆற்றல்கள் எண்ணத்துக் குண்டுண்டு ;
பண்ணா தனபண்ணும் பாத்து. 3

காற்றுபுனல் மின்னல் ககன அலைகளினும்
ஆற்றலுடைத் தெண்ண அலை. 4

விண்ணிடி சீறுபுயல் வேகஅணு குண்டுகள்
எண்ணத்தின் முன்னிலையில் எங்கு ! 5

அகம்,புறம் ஆகும் அமைவினை ஆய்ந்தால்
சகம்பிறக்கும் வேர்விளங்கும் ; தேர். 6

எண்ணங்க ளெல்லாம் எழுந்து விழுவதிலை ;
திண்மை உருவாம் திரண்டு. 7

நல்லநல்ல எண்ணங்கள் நல்லுலகைத் தோற்றுவிக்கும் ;
அல்லன வேறும் அறி. 8

---

1. உள் நின்ற - அகத்தில் ஒன்றி நின்ற.

4. காற்றலை, நீரலை, மின் அலை, ஆகாசஅலை முதலியன. ககனம் - ஆகாசம்.

6. வேர் - மூலம்.

7. திண்மை - தடிப்புடைய. (எண்ணம் நுண்மை ; உருவம் திண்மை.)

மூன்று வகைமனத்தில் மூண்டெழும் நல்லெண்ணம்
சான்ற உலகாகும் சார்ந்து. 9

எப்படியோ நல்ல எளிய உயிர்களிடம்
வெப்புவிடம் பாய்ந்த விதம் ! 10

அறிவு வளர, அரசு வளர
வெறி,மகனுள் சேர்ந்தது வித்து. 11

மக்கள் வெறிவிடம் மற்ற உயிர்களிலும்
புக்கு விளைத்தது போர். 12

புலிகரடி பாம்புள் புகுந்தவிடம், பொல்லார்
நலிவெண்ணம் என்று நவில். 13

கொள்ளை புரட்சி கொலைபோர் அரசெல்லாம்
கள்ள நினைவின் கலக்கு. 14

ஒருவனது தீமை உறுமளவில் நில்லா ;
பெருகி உலகெரிக்கும் பேய். 15

தீய நினைவுகள் சேரும் மனிதனவன்
மாயஅழல் கக்கும் மலை. 16

வள்ளல் பிரான்ஸிஸ் வரலாறு நெஞ்சத்தின்
உள்ளும் புகுகின்ற துற்று. 17

பறவை விலங்குகள் பார்த்துப் பிரான்ஸிஸ்
உறவுகொள் அன்பில் உருகு. 18

---

9. மூன்றுவகை மனம் : ஸ்தூல மனம், சூட்சும மனம், காரண மனம் (மேல்மனம், நடுமனம், அடிமனம்). சான்ற - அறிவும் அன்பும் நிறைந்த, அமைதியுடைய.

13. நலிவு எண்ணம் - துன்பம் அல்லது கேடு தரும் எண்ணம்.

16. அழல் கக்கும் மலை - எரிமலை.

ஊரை அலைஓநாய் உற்ற பிரான்ஸிஸை
நேரணைந்த அன்பை நினை. 19

ஊரிடை நஞ்சுண்டோ ? ஓநாயில் நஞ்சுண்டோ ?
யாரிடை என்றென்றே ஆய். 20

அன்பருள் பேய்இல்லை ; அயலுயிரில் அஃதில்லை ;
துன்பவிடம் எங்கே ? தொலை. 21

மைந்தன் திருந்தினால் மற்ற உயிர்திருந்தும் ;
இந்த நினைவாய் இரு. 22

திருந்தும் வழிகாணச் செருப்புரட்சி வேண்டா ;
மருந்திங் குளப்புரட்சி மற்று. 23

'உள்ளுவ எல்லாம் உயர்வுள்க' என்றெழுந்த
வள்ளுவர் வாய்மை வளம். 24

'உயர்வெண்ண மா!'என் றுறங்குதல் வேண்டா ;
அயர்வின்றிச் சிந்தனையில் ஆழ். 25

உயர்வெண்ணம் பல்க ஒளிநெறிகள் உண்டு ;
பயில்நூல் சிலஉண்டு ; பற்று. 26

தேவைக்கு மேலெண்ணாச் சிந்தை, உயர்வெண்ணம்
மேவிட உந்திவிடும் மேல். 27

தேவைக்கு மேல்நினையாச் சித்தம் செகமானால்
யாவும் ஒழுங்குபடும் அன்று. 28

---

23. செருப் புரட்சி - போர்ப் புரட்சி ; இரத்தப் புரட்சி.

25. உயர்வெண்ணம் எப்படிக் கொள்ளுதல்கூடும் என்று அஞ்சி உறங்குதல் வேண்டா.

26. பல்க - பெருக.

தேவைக்கு மேலே திரட்டும் இடங்களில்
தாவும் கொலைகளவு சார்ந்து. 29

தேவைக்கு மேலுன்னாச் செம்மை ஒழுக்கத்தின்
ஆவி ; அருளாட்சி ஆம். 30

எண்ண அணுவில் இனிய உயிர்ப்புண்டு ;
பண்ணும் பசுவைப் பதம். 31

நல்லவர்க்குச் சாவில்லை என்று நவில்வதவர்
நல்லெண்ணப் பெற்றியென நாட்டு. 32

நல்லெண்ணம், ஓடி நடமாடி விண்ணுழைந்து
புல்லுநவ சத்திப் பொருள். 33

வானிழல் மேய்ந்து வளர்எண்ணம், ஞானவிழி
மோனருளம் செல்லும் முகர்ந்து. 34

எண்ணம் உடலோம்பும் ; எண்ணம் உயிரோம்பும் ;
எண்ணம் உலகோம்பும் ; இன்பு. 35

எண்ணுக நல்லெண்ணம் ; எண்ணுக **ஒப்புரவு** ;
எண்ணுக தற்பரம் ; எண். 36

தீய நினைவுகளைத் தீண்டும் மனம்வேண்டா ;
மாய விடுக மறந்து. 37

அலெக்ஸாந்தர் நெப்போலி ஆள்கெயிஸர் ஹிட்லர்
கலகர் நினைவைக் கடி. 38

---

30. உன்னா - நினையாத.

31. உயிர்ப்பு - பிராணசக்தி. பசுவை - உயிரை.

33. புல்லும் - பற்றும் ; தழுவும். நவசத்தி - புதுச்சத்தி. (நல்ல எண்ணங்கள் ஆகாயத்தில் சென்று படியும் ; ஆங்குள்ள புதுச்சக்திகளைப் பற்றிக்கொள்ளும்.)

34. ஞானவிழி உடைய மோனர்.

சனகன் அரிச் சந்திரன் தர்மஅசோ கன்ஆய்
நினைக ; அமைதிபெறும் நெஞ்சு. 39

இயற்கையின் கூறுகளை எண்ணிஎண்ணிப் பார்க்கும்
பயிற்சி பெறுக படிந்து. 40

இறையை அடியவரை எஞ்ஞான்றும் எண்ணும்
முறையைக் கடைப்பிடிக்க முன். 41

கண்ணுதல் பாம்பைக் கழுத்தினில் காட்டுகிறான் ;
எண்ண அழியும் இகல். 42

அண்ண லரிதூங்கும் அரவணைக் காட்சியை
எண்ண அமுதொழுகும் ; ஏல். 43

ஆணி அறைந்தவர்பால் அன்புசொரி ஏசுவைப்
பேணி நினைத்திடல் பேறு. 44

எவ்வுயிர்க்கும் தீங்கெண்ணா எண்ணமே நல்லதந்தச்
செவ்வி வளர்த்தல் சிறப்பு. 45

உற்பத்தி நாடி உழைக்க எழுமெண்ணம்
அற்பொழுக்கம் ஆக்கும் அமைந்து. 46

உலகம் செழிக்க உயர்வெண்ணம் ஓங்கக்
கலைகள் வழியக் கருது. 47

மந்திரம் என்று மதிவண்ணர் கூறுகின்றார் ;
இந்திர சாலமன்றே இங்கு. 48

---

39. ஆய் - தமிழ்நாட்டு வள்ளல்களுள் ஒருவர்.

41. முன் - நினை ; ஆழ நினை.

46. அற்பு - அன்பு.

சிந்தையர் எண்ணங்கள் சேர்ந்துசேர்ந் தாவியுற
மந்திர ரூபமாம் ; மாண்பு. 49

மந்திரம் நாதம் ; வரிவடிவம் அற்றது ;
வந்தனையும் அற்றதே ; மாண்பு. 50

மாயா ஒலியால் மருவாது மந்திரம் ;
தாயாம் அருளொலியே தான். 51

மந்திரம் நேர்வழியில் தந்திரமாய் வாழ்வரும்பின்
செந்தமி ழாகும் செகம். 52

தக்கவர் மந்திரம் தந்திரம் பன்மொழியில்
பக்குவநூ லாயினபின் ; பார். 53

'சீலமின்றி நோன்பின்றிச்' செப்பிவரின் மந்திரத்தை
ஆலம் உலகாளும் ஆர்த்து. 54

---

49 சிந்தையர் - ஆழ்ந்த சிந்தையர் ; புலன் அடங்கி மனம் விழிக்கப்பெற்ற சிந்தையர் ; அடிமனம் வரையில் செல்லும் சிந்தையை உடையவர் ; முனிவர். ஆவி உற - உயிர் பெற.

50. நாதம் - ஒலி. (ஒலி வடிவம் உடையது.)

51. நாதம் இருவகைத்து. ஒன்று மாயாநாத ஒலியால் அமைவது ; மற்றொன்று அருள்நாத ஒலியால் அமைவது. மாயா நாத ஒலியால் அமைவது மந்திரமாகாது. அருள்நாத ஒலியால் அமைவதே மந்திரமாகும்.

52. மந்திரம் - (நன்மனத்தில் எழும்) நினைவு. தந்திரம் - (அந்நினைவால் ஆகும்) செயல். தமிழ் - இனிமை. சகமெல்லாம் இனிமையுடையதாகும் என்றபடி.

53. மந்திர நூல் வேதம் ; தந்திர நூல் ஆகமம். (இவ்விரண்டும் உலகுக்குப் பொது.)

54. 'சீலமின்றி நோன்பின்றி' —திருவாசகம். ஆலம் (விடம்) அனைய ஆட்சி, அரசு, படை, கருவி, கல்வி, சபை, சட்டம் முதலியன என்க. ஆர்த்து - ஆரவாரித்து.

வேண்டல்வேண் டாமை விடுநெஞ்சில் மந்திரம்
தாண்டவம் செய்யும் தனித்து. 55

வேண்டாமை வேண்டலிலா மேலாம் பரநினைக்க
வேண்டாமை வேண்டல் விடு. 56

வேண்டல் வழிநிற்க, வேண்டாமை கால்கொள்ளும் ;
வேண்டல்வேண் டாமை விடும். 57

வேண்டும் அளவினில் மெய்ந்நிறை கொள்நெஞ்சம்
வேண்டல்வேண் டாமை விளக்கு. 58

வேண்டாமை வேண்டலிலா வித்துவளர் மூலநெஞ்சம்
தூண்டாத சத்திபெறும் சூழ்ந்து. 59

பரம்பொருள் சத்தி படியு(ம்)அடி நெஞ்சம்
வரந்தரும் ஆற்றலுறும் ; வாழ்த்து. 60

செல்வத்துட் செல்வமெது ? தீயெண்ணர் ஆகாமை ;
கல்வியிற் கல்வியது கல். 61

புலியிற் கொடியர்யார் ? பூவில்தீ எண்ணர்,
கலியும் நடுங்குமவர்க் கண்டு. 62

---

56. பரம் - பரத்தை.

58. மெய் நிறை - உண்மையான உள்ள நிறைவு அதாவது திருப்தி.

60. அடிநெஞ்சம் - அடிமனம். (மூவகை மனம் : மேல் மனம், நடுமனம், அடிமனம். விளக்கம் ‘ உள்ளொளி ’ என்னும் நூலில் பார்க்க.)

61. கல்வியைப் பார்க்கிலும் சிறந்த கல்வி என்றவாறு.

62. பூவில் - பூமியில். கலியும் - கலி தேவதையும். அவர்க் கண்டு - அவரைக் கண்டு. (கலி தேவதை மிகக் கொடியது. அதுவும் தீய எண்ணத்தவரைக் கண்டு நடுங்கும் என்றபடி.)

நல்லெண்ண ராக நடையில் பழகியவர்
கல்வியிற் செல்வர் ; கருது. 63

நற்கல்வி நற்கேள்வி நல்லுணவு நற்சார்பு
நற்கருத் தாக்கும் நயந்து. 64

நல்லெண்ணத் துக்கொப்பு ஞானப் பரமன்றிச்
சொல்லவே றுண்டோ துணிந்து ? 65

---

7. வாழ்க்கை

சேர்க்கையில் வாழ்க்கை சிறத்தல் வெளிப்படை ;
யார்க்கும் விளங்கலரி தன்று. 1

ஒவ்வொன்றும் சேர்ந்தே உறவுடன் வாழ்தலைச்
செவ்விதின் நோக்கல் சிறப்பு. 2

சேர்க்கையே வாழ்க்கையாம் ; வாழ்க்கையே சேர்க்கையாம் ;
பார்க்க ஒருநிலையாம் பற்று. 3

சேர்க்கையின் வித்தாய்த் திகழ்ந்திடும் **காதலே**
வார்த்த தியற்கை ; வழுத்து. 4

அண்ட அணுவில் அமர்ந்துள்ள காதலைக்
கண்டனம் செய்தல் கசடு. 5

---

1. வாழ்க்கை, சேர்க்கையால் அமைதலால், அதைச் 'சிறத்தல்' என்றவாறு.

3. ஒருநிலை - ஒருமைநிலை.

4. காதல், இயற்கையின் வார்ப்பு என்க.

5. அண்டத்திலும் அணுவிலும்......

பெண்ணுடன் ஆணுமாய் ஆணுடன் பெண்ணுமாய்
நண்ணுவது வாழ்க்கை நடை. 6

அகவாழ்க்கை என்றும் புறவாழ்க்கை என்றும்
செகவாழ்க்கை செல்லும் திறம். 7

அகவாழ்க்கை இன்பில் ; புறவாழ்க்கை பொன்னில் ;
தகஇரண்டும் தேவையே சார்பு. 8

பொருள்கொழிக்கும் வீட்டில் பொழியுமே இன்பம் ;
திரண்டெழும் வாழ்க்கை செழித்து. 9

பொருண்முடை இல்லில் பொருந்துமோ இன்பம் !
உருண்டுடையும் வாழ்க்கை உலுத்து. 10

பொருளொருபால் தேங்குதல் மற்றொருபால் தேய்தல்
அருளறுக்கும் வாளென் றறி. 11

பொருளருகும் வாழ்க்கையில் பொய்களவு கொள்ளை
இருளரசு செய்யும் எழுந்து. 12

இழுக்கம் பொருளிடை எய்தும் இடத்தில்
ஒழுக்கம் உறங்கிவிடும் ஓய்ந்து. 13

தேவைக்கு மேலெண்ணாச் சீரிய வாழ்க்கையில்
யாவும் சுரத்தல் இயல்பு. 14

தேவைக்கு மேலெண்ணும் தீவாழ்க்கை போர்க்களம் ;
ஏவும் அணுகுண் டெடுத்து. 15

வேண்டுதற்கு மேற்செலவு வீணேசெய் வாழ்க்கையைத்
தீண்டிக் கொளும்வறுமைத் தீ. 16

வேண்டும் அளவை விழைந்துநில் வாழ்க்கையில்
ஈண்டும் குணங்களெல்லாம் ஏய்ந்து. 17

முதல்தொழில் வேற்றுமை மூண்டநாள் தொட்டு
அதம்அதம் வாழ்க்கை ; அறை. 18

முதல்தொழில் வேற்றுமை மூளாத வாறு
இதம்செய்யும் வாழ்க்கை இனிது. 19

பொருட்செல்வம் வாழ்க்கையில் பூக்கும் உழைப்பில் ;
அருட்செல்வத் தேன்பிலிற்றும் அங்கு. 20

சேர்ந்துழைக்கும் நல்வாழ்க்கை சீறும் தனிமையை ;
ஆர்ந்த அறம்வளர்க்கும் அன்பு. 21

எல்லாரும் சேர்ந்துழைத்தால் எல்லாரும் இன்புறலாம் ;
நல்லாராய் வாழலாம் நன்கு. 22

எல்லாரும் சேர்ந்துழைத்தால் எங்கே தனித்தநலம் ?
எல்லாம் அறமாகும் இங்கு. 23

உற்பத்தி நாட்டங்கொள் ஒப்புரவாம் வாழ்க்கையால்
கற்பொழுக்கம் ஓங்கும் ; கருது. 24

உற்பத்தி செய்ய உழையாத் திமிர்வாழ்க்கை
அற்பத்தில் மாளும் அகன்று. 25

மக்கள் தொகைபெருகின் மாநிலத்து வாழ்க்கையில்
சிக்கல் உறுமென்று தேர். 26

மக்கள் தொகைபெருகின் மாநிலத்தில் விஞ்ஞானம்
மிக்கது செய்யும் விருந்து. 27

நிலத்துத் தொழில்கள் நிறைகாற்றுக் கேகும் ;
கலத்திலும் ஏகும் கடற்கு. 28

இரப்பர் விரிவதுபோல் இப்பார் விரியும் ;
சுரப்பும் பெருகும் துணை. 29

---

20. உழைப்பில் பூக்கும்......தேன் பிலிற்றும். பிலிற்றும் - சிந்தும் ; சொரியும்.

28. நிலத்தில் நடைபெறும் தொழில்கள், காற்றிலும் கடலிலும் நடைபெறும் என்றபடி.

29. இரப்பர் - ரப்பர் (Rubber).

வாழ்க்கையைப் பண்படுத்தும் மார்க்கங்கள் எவ்வளவோ
ஆழ்ந்தறிஞர் கண்டனர் அன்று. 30

மார்க்கங்க ளூடே மதியெனத் **தொண்டொன்று**
பார்க்கும் பொதுவாய்ப் பரிந்து. 31

தொண்டில் பழகிய தூயபெரு வாழ்க்கையை
எண்டிசையும் பாடும் இரைந்து. 32

தெய்வவழி நின்று திருப்பணிசெய் வாழ்க்கையில்
மெய்ம்மணமே வீசும் விரிந்து. 33

எங்கும் உள இறையை எண்ணியுழை நல்வாழ்க்கை
பொங்கும் உயிர்களிடைப் போந்து. 34

தன்னுயிரும் மன்னுயிரும் சார்ந்தமையும் மெய்வாழ்க்கை
அன்பின் திரட்சி ; அடை. 35

உலகா யதவாழ்க்கை ஒவ்வாது பாரில் ;
இலகா சகோதரம் இங்கு. 36

எல்லாரும் மெய்வாழ்க்கை எய்திவிடின் இவ்வுலகில்
அல்லாரைக் காண்டல் அரிது. 37

அன்பொழுகும் வாழ்க்கை, அடவியினில் ஓருயிர்
துன்புறினும் தானுமுறும் துன்பு. 38

நாட்டமரும் மெய்வாழ்க்கை நாட்டளவில் நில்லாது
காட்டுயிரைக் காக்கும் கலந்து. 39

வாழ்வு தனிமையோ ? மாஞால மாவது ;
வாழ்கவே வாழ்க வளர்ந்து. 40

---

31. மதி என - சந்திரனைப் போல (விளக்கமாக.)

38. அடவியினில் - காட்டினில்.

39. காட்டுயிரையும்.

நாகரிகம் என்றன்பை நாசப் படுத்துவது
போகச் சிறுவாழ்க்கை ; பொய். 41

கண்ணோட்டம் நாகரிகம் ; கண்டுணர்க வள்ளுவர்சொல்;
மண்ணோட்டும் நல்வாழ்க்கை மாண்பு. 42

கண்ணோட்ட வாழ்க்கை கடலுலகம் ஆக,என்றும்
எண்ணோட்டித் தெய்வத்தை ஏத்து. 43

'ஏழைக் குதவுக' என்றமொழி இந்நாளில்
வாழுமோ வாழ்வில் வளர்ந்து ? 44

செல்வர்தம் வாழ்வுநலம் தெய்வத் திருந்தநாள்
அல்லன செய்யார் அறிந்து. 45

தஞ்செல்வம் மற்றவரைத் தாங்கற் கெனவாழ்ந்தார்
நெஞ்சமதிச் செல்வர் ; நினை 46

வாடுமுகம் கண்டதும் வாடுமே செல்வருளம் ;
ஓடும் உதவ உவந்து 47

இந்நாளில் செல்வருளம் எப்படியோ மாறியது ;
முன்னாள் மொழிபலவும் முட்டு. 48

ஏழ்மைக் குதவுக என்றமொழி இந்நாளில்
ஏழ்மை வளர்வாழ்வாம் ; எண். 49

ஏழ்மை பெருகா இனியவழி கண்டிடுக ;
வாழ்வுநலம் சேரும் வளர்ந்து. 50

பிறர்க்கென வாழ்பிறவிப் பேறுடைமை வாழ்க்கை ;
அறத்து மயமாம் ; அடை. 51

---

42. கண்ணோட்டம்-கருணை ; இரக்கம். (திருக்குறள் : 'கண்ணோட்டம்' பார்க்க.) மண் ஓட்டும் - நிலவுலகைச் செலுத்தும்.

43. எண் ஓட்டி - எண்ணத்தைச் செலுத்தி.

46. நெஞ்ச மதி - நெஞ்சமும் அறிவும் உடைய.

உற்றுழி என்பும் உதவும் உளமுடைய
நற்றவ வாழ்க்கையை நாடு. 52

வாழ்க்கை உடலளவில், வாய்த்த குடியளவில்
ஆழ்க்கை பெறுவதோ ? அன்று. 53

உடல்குடியாய் ஊர்உலகாய் ஓங்குயிராய் ஈசன்
இடம்செலும் வாழ்க்கை இனிது. 54

ஈசனடி சூழ்வாழ்க்கை எவ்வுயிரும் சூழ்வாழ்க்கை ;
நேசஎன் பீயும் நிறைந்து. 55

---

8. உலகம்

உலகத்தின் தோற்றம் உயிர்களிற் செம்மை
இலகற் பொருட்டென் றிசை. 1

வாழ்வுக் குலகம் வளர்ந்து வருகிறது ;
தாழ்வுக் கெனக்கருதல் தப்பு. 2

உலகமில தென்னில் உயிர்களும் இல்லை ;
பலகலையும் இல்லை ; பகர். 3

அவனிஇல தென்றால் அருட்பரமு மெங்கே ?
தவமுனிவ ரும்மெங்கே ? சார்பு. 4

---

52. உற்றுழி - துன்பம் நேர்ந்த இடத்தில்.

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.' —குறள்

53. ஆழ்ந்துவிடுவதோ அன்று.

55. என்பு ஈயும் : 52-ன் குறிப்பைப் பார்க்க.

1. இலகல் - இலகுதல் ; விளங்குதல்.

4. அவனி - உலகம்.

பொன்னுலகைப் **பொய்**யென்று பூசலிடு கின்றார்கள் ;
நன்றுண்மை காண்டல் நயம். 5

பொய்யுலகம் என்ற புனிதமொழி ஓராமல்
வையத்தை ஏமாற்றல் வம்பு. 6

மெய்ப்பொருள் முன்னிலையில் வேறெல்லாம் பொய்யென்றார்
மெய்யினைக் கண்டவர் மேல். 7

காலைக் கதிர்ஒளியும் மாலை மதிநிலவும்
வேலை மலையுமோ வீண் ? 8

உலகைப்பொய் என்போர் ஒளிகாற்று நீரில்
உலவுதல் இல்லையோ ? உன். 9

அறிவை வளர்த்திடும் அன்புலகோ பொய்ம்மை ?
வெறியர்தம் கூற்றை வெறு. 10

மரம்புழு புள்விலங்கு மக்கள் வளர்ச்சி
உரம்பெறச் செய்யுலகோ ஊறு ? 11

இனம்இனம் ஆக இருந்திருந் தோங்க
மனம்வளர் மண்ணை மதி. 12

---

5. 'பொன்' - உலகச் சிறப்பைக் குறிக்கும் ஒரு நல்ல அடைமொழி. 'இத்தகைய பொன்னுலகையா பொய்யென்று சொல்வது ?' என்பது தொனிப் பொருள். நன்று உண்மை - நல்லது இருத்தலை.

6. வையத்தை - உலகத்தை.

7. 'யாவும் சத்தெதிர் சூந்யம் ஆதலின்' — சிவஞானபோதம்.

8. வேலை - கடலும்.

10. கூற்றை - சொல்லை. 11. புள் - பறவை.

12. உயிர்கள் இனம் இனமாக வளர்வது இயல்பு. அவ்வவ் வினத்திற்கேற்ற அளவில் மனமும் வளர்தல் இயற்கை. இவ் வளர்ச்சிக்குக் கருவியா யிருந்து துணை புரிவது மண்ணுலகம். அம் மண்ணுலகை மதி என்றபடி.

பன்மை யினம்பலவும் பாரினில் **போரிடல்**
என்னெனக் கேட்டல் இயல்பு. 13

பன்மைப் பகைமைப்போர் பாரில் நிகழ்வது
தன்மை ஒருமைக்கே தான். 14

போர்கள் படிப்படியே போக்கு(ம்)நில வேற்றுமையைப்
பார்சரிதச் சான்றில் படிந்து. 15

போரின் அடியினில் பொங்கிநிற்கும் அன்பினைத்
தேரல் அறிவாம் தெளி. 16

அன்புநிலைத் தங்கங் கமர்விளைத்து மேலெழுந்து
பின்புலக அன்பாகும் பேர்ந்து. 17

கட்டன்பு முட்டிக் கரையைத் தகர்த்தெறிந்து
நெட்டியுல கன்பாம் நிறைந்து. 18

சாதிமதக் கட்டுகள், சாதிமதப் போர்களால்
சேதமுறும் ; அன்புலகாம் சேர்ந்து. 19

நாடுமொழிக் கட்டுகள் நாடுமொழிப் போர்களால்
கோடழியும் ; அன்புலகாம் கூர்ந்து. 20

---

14. தன்மை - இயல்பு; பண்பு. (தன்மை வாய்ந்த ஒருமை.)

15. நில வேற்றுமையை - நிலங்களின் வேற்றுமையை.

16. தேரல்-சிந்தித்து ஆராய்ந்து உண்மை கண்டு தெளிதல்.

17. ‘ அன்பு அங்கங்கு நிலைத்து ’ என்பது, கட்டுப்பட்ட அன்பை உணர்த்துவது. கட்டுப்பட்ட அன்பால போர் விளைவது கண்கூடு. சாதிச் சண்டை, மதச் சண்டை, நிறச் சண்டை, மொழிச் சண்டை, நாட்டுச் சண்டை முதலியவற்றின் அடிப்படையை ஆராய்க.

19. (பின்னே) அன்புலகாம்......

20. கோடு - எல்லை ; தீமை ; (கட்டுப்பட்ட அன்புடைய) எல்லைகள் ; (அவ்வெல்லைச் சண்டைகளால் விளையும்) தீமைகள்.

ஊரன்பும் ஊரன்பும் ஓடிச் சமர்விளைக்கப்
பேரன்பு நாடாச்சுப் ; பேறு. 21

இங்கிலாந்தில் உட்கலகம் எத்தனையோ தோன்றியபின்
தங்குமொரு நாடாச்சுச் சார்ந்து. 22

ஜெர்மனியில் உட்போர் செறிந்திருந்த காலமுண்டு ;
கர்மமிகு நாடாச்சுக் ; காண். 23

பூசல், உலகைப் புனிதப் படுத்துவது ;
நேசம் பெருக்குவதாம் நீர்த்து. 24

சாதியெலாம் ஒன்ருய்ச் சமயமெலாம் ஒன்ருகும்
நீதியுல காகுங்கால் நேர்ந்து. 25

நாடுமொழி ஒன்ருகி நானிலத்தை ஓம்பிவரும் :
காடெல்லாம் வாழும் கனிந்து. 26

போர்க்களம் மக்களின் பொல்லாப் புலன்திருத்தி
யார்க்கும் உறவளிக்கும் இங்கு. 27

குண்டுகள் மன்பதையின் கோதறுத்துச் சீர்செய்யும் ;
தொண்டுலகை ஆக்கும் துணை. 28

வல்லவர் நூலினும் வன்போர் விரைந்துசெயும்
நல்லன என்றே நவில். 29

உலகம் ஒருகுலமாய் ஓங்கிவரும் நாளே
கலகமிலா நாளாம் கருது. 30

காடும் மலையும் கடலும் பிரிந்ததனுல்
நாடுகளை வேறெண்ணல் நஞ்சு. 31

சீனத்தார் இந்தியர் ஜெர்மனியர் என்றெண்ணும்
ஈனம் ஒழிதல் இனிது. 32

---

24. நீர்த்து - இயல்புடையது.

29. வன்போர் நல்லன விரைந்து செய்யும்.

இத்தலியர் மெக்சிகர் என்றுபுறம் எண்ணுது
சத்தகத்தை நோக்கவுறும் சார்பு. 33

பசிபிணி சாக்காடு பார்முழுதும் ஒன்றே ;
வசி,ஒருமை நல்லுலகில் வாழ்ந்து. 34

சிற்றுடை ஒன்று, சகஉழைப்பின் கூட்டுறவைப்
பெற்றிருத்தல் காண்க பெரிது. 35

உணவுடை தங்குமிடம் ஒவ்வொன்றும் ஞாலப்
பணிஉறவுக் கூட்டுடைமை ; பார். 36

சூழ்பொருள்கள் எப்பொழுதும் சொல்லும் உலகுறவைப்
பாழ்பிரிவை நீக்கப் பழகு. 37

கற்பன கேட்பன காண்பன யாவுமே
கற்புலகக் கூட்டுணர்த்தும் ; காண். 38

நானு விதப்பொருள்கள் நாடுகளின் கூட்டுரைக்கும் ;
ஏனே பிரிவிழுக் கெண். 39

---

33. சத்து அகத்தை-சத்துள்ள அகத்தை. சார்பு-தொடர்பு.

34. ஒருமை நல்லுலகில் வாழ்ந்து வசி (வசிப்பாயாக).

35. ஒரு சிறிய உடையை நோக்ுக. அதில் உலக உழைப்பு இருத்தலைச் சிந்திக்க. பருத்தி, இராட்டை, தறி முதலியனவும், அவை உற்பத்தியாகும் இடங்களும், அதனதன் மூலப் பொருள்களும், அம் மூலப்பொருள்கள் உண்டாகும் இடங்களும், இன்ன பிறவும் கருதற்பாலன. ஒவ்வொன்றன் உழைப்பையும் நோக்குழி ஒரு சிறிய ஆடையில் உலக உழைப்பு அடங்கியிருத்தல் வெள்ளிடைமலையென விளங்கும். இந்நுட்பம் கீழ்வரும் சில பாக்களாலும் தெளிவாகும்.

36. ஞாலப் பணி உறவு - உலகத் தொண்டின் தொடர்பு.

39. ஏனே பிரிவு இழுக்கு ? எண்.

உலகஉழைப் பொன்றா ஒருபொருளும் இல்லை ;
கலகமேன் ? போரேன் ? கசப்பு. 40

உன்னிஉன்னி வாழ்க உலகுழைப்பின் கூட்டுறவை ;
அந்நிய நோக்ககற்றும் அன்பு. 41

வெண்ணிறம் கார்நிறம் வீண்புறத் தோற்றமே ;
உண்ணின் றகநோக்க ஒன்று. 42

போர்கள் உலகைப் புதுக்கும் பலவழியில் ;
சீர்களும் செய்யும் சிறந்து. 43

புதிய உலகம் புரியும் புதுமை
அதிசயம் என்றே அறி. 44

மார்க்ஸுடன் எங்கல்ஸும் மாண்புவெல்ஸ் ஐன்ஸ்டனும்
பார்க்குப் புதுமைகால் பானு. 45

மக்கள் அமைப்பிலும் மாறுதல் செய்புதுமை
புக்க விடங்கழிக்கும் போந்து. 46

பல்லும் குடரும் பகரும் வரலாற்றின்
கல்வி பயில்க கசிந்து. 47

கோரைப்பல் ஆற்றிய கோரக் கொடுமைகளின்
பேரைச் சொலநடுங்கும் பேய். 48

---

40. ஒன்றா - கலவாத ; சேராத.

41. உன்னி உன்னி - எண்ணி எண்ணி. உலகத்தில் 'அந்நியம்' பேசப்படுகிறது. அப்பேச்சு ஒழிதல் வேண்டும். மக்களுக்குள் அந்நியர் எவர் ? எல்லாரும் சகோதரரே. உலகம் ஒருகுலமாக முயல்க.

42. உள் நின்று அகத்தை நோக்க.

45. உலகத்துக்குப் புதுமையைப் பொழியும் பானுக்கள் (சூரியர்கள்).

46. புதுமை, இடைக்காலத்தில் புகுந்த விஷத்தைக் கழிக்கும்.

நாய்ப்பல் உள தின்றும் ; நஞ்சை உமிழ்கிறது ;
மாய்க்கும் புதுஉலகம் வந்து. 49

குடரிற் சினைகள் குலைவிட்ட போது
சுடரறிவு மூளையிலை ; சொல். 50

குடரிற் புழுச்சினை கொட்டுங் கொடுமை ;
இடரைக் களைபுதுமை ஏந்து. 51

உலக விடுதலை ஊர்கள் உரிமை ;
கலகமிரா தெங்குமறக் காப்பு. 52

புதிய உலகம் பொதுமையின் சேர்க்கை ;
சதிபகை சேரா சரிந்து. 53

துக்கம் புதுஉலகில் தோன்றவே தோன்ருது ;
பக்கமெலாம் நல்லொழுக்கப் பாங்கு. 54

புதிய உலகில் பொருளறம் பொங்கும் ;
வதிவர் எவரும் மகிழ்ந்து. 55

கூட்டுறவால் மக்கள் கொடுந்தனிமைப் பற்றடுக்கும்
நாட்டமுரு வாழ்வடைவர் நன்று. 56

---

49. நாய்ப்பல் இன்றும் உளது. அது நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கிறது. புது உலகில் அப் பல் மாறுதல் அடையும்.

50. ஆதிகால மனிதனுடைய குடரில் சினைஉறுப்புக்கள் குலை விட்டிருந்தன. அந்நாளில் மூளையில் அறிவு விளக்கம் பெரிதும் இல்லை. சினைஉறுப்புக்கள் தேயத் தேய, மூளையில் அறிவு விளக்கம் பெற்றதென்க.

51. இன்னும் மனிதன் குடரில் ஒரு கொடிய சினைஉறுப்பு உள்ளது. அது புழு வடிவினதா யிருக்கும். அதில் கொடுமை உண்டு.

52. எங்கும் கலகம் இராது ; எங்கும் அறக்காவல் உண்டு.

55. வதிவர் - வாழ்வர்.

எல்லாரும் வாழவே எல்லாரும் சேர்ந்துழைப்பர் ;
கல்லார் இலராவர் காண். 57

பொதுமை உலகிடைப் பொய்களவு சூதுப்
பொதியகலும் ; நீறாகும் ; போற்று. 58

பசியறியார் ; நோயறியார் ; பாவமறி யாரே ;
கசடறியார் எல்லாரும் கற்று. 59

உணவும் உடையும் உறைவிடமும் பெற்றுக்
குணமடைவர் எல்லாமும் கொண்டு. 60

வாழ்வொழுக்கம் சட்டமாய், மன்றம் மணமாயின்,
தாழ்வுச் சிறையேன் ? சனி. 61

நற்கல்வி நல்லறிவு நற்செயல் நற்காட்சி
கற்புலகை ஆக்கும் கலந்து. 62

உலகமே ஓருடலாய் ஒத்துயிரோர் அன்புக்
குலமுகிழ்த்தால் என்னகுறை ? கூறு. 63

எல்லாரும் இன்புற் றிருக்க நினைந்துவந்த
நல்லார் மனம்செயலாம் நன்கு. 64

கொல்லா விரதம் குவலயத்தில் ஓங்கநினை
வல்லா ருளம்செயலாம் வாழ். 65

---

64. நல்லார் மனத்தில் எண்ணிய எண்ணங்கள் இனி வரும் புது உலகில் செயலாகும் என்றபடி.

‘எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.’—தாயுமானார்

65. ‘கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே.’
—தாயுமானார்

எவ்வுயிரும் நீங்கா துறையுமிறை என்றெழுந்த
செவ்வை மொழியுலகாம் சேர்ந்து. 66

தீய உயிர்த்தோற்றம் சேரா புதுஉலகில்
மாயக் கலைமறையும் மாண்டு. 67

தீங்கே மலியுலகம் தீர்ந்தது ; தீங்குநலம்
தேங்குலகம் உண்டழியும் தேய்ந்து. 68

நன்மையே சேர்ந்துவரும் ஞாலம் பிறத்தலைக்காண் ;
தன்மை வளர்ச்சிஇயல் ; சாற்று. 69

அருகரொடு புத்தர் அருட்கிறிஸ்து முன்னே
கருதிய நல்லுலகைக் காண். 70

பூங்குன்றர் வள்ளுவனார் புண்ணியர்கள் எண்ணிய
பாங்குலகக் காட்சியினைப் பார். 71

மாது பிளவட்ஸ்கி மார்க்ஸ்ராம கிர்ஷ்ணரவர்
சோதிவள்ளல் சொல்லுலகாம் ; சூழ். 72

வாழ்க உலகம் ; வளர்க புதுஉலகம் ;
வீழ்க பிரிவுகள் வெந்து. 73

உலகம் உலகமென ஒன்றை நினைந்த
கலைஞருளம் வாழ்க கலந்து. 74

உலகம் ஒருகுலமாய் ஓங்க உழைத்த
பலரறிவு வெல்க படர்ந்து. 75

---

66. ‘எவ்வுயிரும் நீங்கா துறையும் இறைசிவனென்
றெவ்வுயிர்க்கும் அன்பா யிரு.’ —சைவசமயநெறி

68. தீங்கும் நலமும் கலந்துள்ள உலகம் இப்பொழுது இருக்கிறது. அஃது அழியும். (உண்டு ; அழியும்.)

71. பூங்குன்றர் - ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ......’ என்ற புறப்பாட்டைப் பாடியவர்.

72. சோதி வள்ளல் - இராமலிங்க சுவாமிகள். (இப்பெரியோர்கள்) சொல்லிய உலகு இனி ஆகும்.

9. அறம்

மனத்துக்கண் மாசில னாதலறம் என்றார்
மனத்தைப் படியறிஞர் வாழ்ந்து. 1

குழந்தை மனம்அறம் ; கோதுகள் பின்னே
நுழைந்தவிதம் எண்ணி அழு நொந்து. 2

பளிங்கனைய நெஞ்சில் படர்ந்தது பாசி ;
விளங்கறத்தை மூடியது மீது. 3

அறம்விளங்க மாசை அகற்றுவ தென்ன ?
திறம்விளங்க வள்ளுவரைத் தேடு. 4

பொருட்பாலோ டின்பப்பால் போந்தஅறப் பாலாம்
அருட்பால் அருந்துக ஆர்ந்து. 5

பொருளினில் இன்பத்தில் பொன்றுமே மாசு ;
தெருளறம் பூக்கும் செழித்து. 6

பொருளில் இடங்களில் பொய்களவு மாசு
திரளும் ; அறம்மலரா ; தீட்டு. 7

---

1. 'மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.' —குறள்

அறிஞர் - திருவள்ளுவர்.

5. பொருளிலும் அறமிருத்தல் வேண்டும். இன்பத்திலும் அறமிருத்தல் வேண்டும். இந்நுட்பம், 'பொருட்பாலோ டின்பப் பால் போந்த அறப்பாலாம்' என்று சொல்லப்பட்டது. இதனால் அறத்தின் சிறப்புக் கூறியவாறும். அருட்பால் - அருளமுது.

6. பொன்றுமே - அழியுமே. தெருள் - தெளிந்த ; தெளிவுடைய.

7. பொருள் இல் - பொருள் இல்லாத.

பொருளிலற் கிவ்வுலகம் இல்லையே என்ற
அருளமுதை உண்க அடைந்து. 8

பொருளில் அறம்வேண்டும் ; பூமிஅதை விட்டால்
திரளும் இருள்மனத்தில் சேர்ந்து. 9

தேவை அளவில் திரட்டும் பொருட்செல்வம்
பூவை அறமாக்கும் போக்கு. 10

காதல் மனமாசைக் கல்லுமென இன்பப்பால்
ஓதலை உன்னிப்பார் ஓய்ந்து. 11

ஒருத்தி ஒருவனுறும் உத்தம இன்பம்
திருத்தும் மனமாசைத் தீர்த்து. 12

ஒருவன் ஒருத்தி உளங்கலந்த அன்பு
கரியமன மாற்றும் கடிந்து. 13

அறவிதை காதல் ; அழியா தெழுந்தால்
அறிவை வளர்க்கும் அணைந்து. 14

ஈருயிர்க் காதலே ஒருயி ராகிநின்று
பாருள் பரப்பு(ம்)அறம் பார். 15

காதல் மணத்துக்குக் கட்டுக்கள் திட்டங்கள்
ஓதலும் செய்தலும் ஊறு. 16

நாட்டுமதச் சட்டங்கள் நானிலத்தில் காதலை
வாட்டமுறச் செய்யும் வதை. 17

---

8. ‘ அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு.’ —குறள்

9. பொருளில் - பொருளினிடத்தில்.

10. பூவை - உலகை.

11. கல்லும் - அகழும் ; வேரோடு தோண்டிக் களையும்.

13. கரிய மனம் - கருமை மனம் ; மாசுள்ள மனம்.

காதல் உரிமை, கடலுலகக் கட்டுக்கே
நீதி விடுதலையாம் நேர்ந்து. 18

கட்டுவது காதலைக் காசினியில் நல்லறத்தை
வெட்டுவ தாகும் வெறுத்து. 19

காதல் வளர்வாழ்வு காரிருளைப் போக்குவது ;
ஓதுமவ் வாழ்வேற்க உன். 20

குழந்தை பிறந்ததும் கூடும் தியாகம் ;
அழுந்திய மாசகற்றும் ஆழ்ந்து. 21

குழவியுடன் ஆடக் குலவியெழும் அன்பு
குழவிமனம் ஆக்கும் குணம். 22

பெண்ஆண் உறவு பெருக்கும் அறத்தினைக்
கண்ணறியும் காற்றறியும் கற்று. 23

பெண்ணை விடுத்தோடும் பித்தர்தம் நெஞ்சமும்
உண்ணும் அழுக்கை உவந்து. 24

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நீத்தல்
வழுக்காத் **தூறவாம்** வழுத்து. 25

வீட்டை விடுத்தோடல் வேடிக்கைப் பொய்த்துறவாம் ;
காட்டில் திரிதல் கடி. 26

மனத்தை அடக்கியே மாசகற்ற மாந்தர்
வனத்தினில் யோகிருப்பர் வந்து. 27

---

19. காசினியில் - உலகத்தில்.

24. அழுக்கை - மன மொழி மெய்களால் விளையும் பலதிற மாசுகளை.

25. 'அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.' —குறள்

மனத்தை ஒடுக்கும் மலயோகம் முன்னாள்
இனத்திரள் ஆகியதே இங்கு. 28

சத்தியம் தர்மம், அஹிம்சையும் தர்மமென்றார் ;
உத்தமர் செம்மொழிகள் ஊற்று. 29

பொய்யாமை ஆற்றின் புகும்அறம் என்றெழுந்த
பொய்யா மொழிமணி, பூண். 30

கொல்லாமை நோன்பு கொழிக்கு(ம்)அறம் என்றமொழி
கல்லா உலகழிக, காய்ந்து. 31

காலத்துக் கேற்றதைக் கண்டொழுகச் சீலஅறம்
சால வளரும் தழைத்து. 32

பயன்கருதாத் தொண்டு பரப்பும் அறத்தை
வயம்பட, ஏற்றொழுக, வாழ். 33

மாசற்ற நெஞ்சில் மலர்வது மெய்த்தொண்டு ;
நேசஅறம் வேறெதுவோ ? நேர். 34

செருக்கு வளைநெஞ்சில் சேர்வது தொண்டு ;
பெருக்கறம் வேறென்ன ? பேசு. 35

தொண்டர் பெருமையைச் சொல்லுக ; கேட்டிடுக ;
வண்டல் அழியும் வலிந்து. 36

---

28. மலயோகம் உடல்நலனுக்கென்று செய்யப்படுவது. (ஆன்ம நலனுக்கென்று செய்யப்படுவது அமலயோகம்.) மலயோகம் நாளுக்கு நாள் பலவகையாகப் பிரிந்து பற்பல இனங்களாகத் திரண்டது.

30. ‘ பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.’ —குறள்

மணியைப் பூண்.

31. ‘ நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.’ —குறள்

35. வளை - வளைந்த ; சாய்ந்த.

தொண்டர் குழாம்மலியத் தூய அறம்செறியும் ;
அண்டம்அவ் வண்ணமாம் ; ஆழ். 37

தொண்டில் அறமும் அறத்தினில் தொண்டுமுறும் ;
கண்டு பணிசெய் கனிந்து. 38

பாதிரிமார் தொண்டினைப் பார்முழுதும் பார்க்க ;அதை
மாதிரியாக் கொள்ளல் மதி. 39

கிறித்துவ நல்லோர் கிளர்ந்துசெய் தொண்டில்
அறத்திறம் ஊர்தல் அறி. 40

கன்னியர் கூட்டம் கடவுள் திருக்கூட்டம் ;
அன்னவர் தொண்டும் அறம். 41

கன்னியர் தெய்வக் கருத்தினர் ; அன்னவர்க்கு
மன்னறத் தொண்டே மதம். 42

கன்னியர் தொண்டளிக்கும் காட்சியோ தெய்விகம் ;
உன்னமனம் போதுமோ ஒன்று ! 43

தன்னலம் இன்றியே தாங்கிப் புரிகின்றார் ;
கன்னியர் மெய்த்தொண்டைக் காண். 44

எங்கோ பிறந்தனர் ! எங்கோ வளர்ந்தனர் !
மங்கையர்க்குத் தொண்டற வாழ்வு. 45

இந்தியர் சீழ்மலத்தை ஏந்துகின்றார் வெண்ணிறத்தில் ;
வந்தபெருங் கன்னியர்கள் ; வாழ்த்து. 46

நாடுமொழிச் சார்பெல்லாம் நண்ணுவே, நன்மக்கள்
கூடறத் தொண்டினில் கூர்த்து. 47

---

37. அண்டம் - உலகம். உலகம் தொண்டர் கூட்டத்தின் பெருக்கால் அறமயமாகும் என்றபடி.

41. கன்னியர் - ஆண்டவன் தொண்டுக்கெனத் துறவு பூண்டொழுகும் கிறித்துவப் பெண்மணிகள் (Nuns).

43. ஒருமனம் போதுமோ என்றபடி.

சாதிமதச் சார்புகள் சாராவே, மேன்மக்கள்
நீதிஅறத் தொண்டில் ; நினை. 48

வேடத்தில் பீடத்தில் வீண்வாதத் தர்க்கத்தில்
பாடத்தில் இன்றறப் பண்பு. 49

மாடத்தில் பட்டத்தில் மாண்பதவி ஈட்டத்துக்
கூடத்தில் இன்றறக் கூட்டு. 50

இயற்கைசெய் சீர்திருத்தம் ஏற்கும் வளர்ச்சி ;
முயற்சிக் குதவலறம் மொய்த்து. 51

வளர்ச்சிக்குக் கேடு வழங்கும் திருத்தம்
கிளர்ச்சியிலே நின்று கெடும். 52

காலத்துக் கேற்றவணம் கற்ருேர் சமுகத்தைக்
கோலப் புகுதலறக் கூறு. 53

பழமையி னின்றும் புதுமை பிறக்கும்
வழிபரி ணும அற வாய்ப்பு. 54

பழமையை ஏசாதே பண்புதுமை நோக்கி
அழைத்தழைத்து வாழ்த்தல் அறம். 55

மூர்க்க விதையில் முளையாது நல்லறம் ;
பார்க்குள் எரிவனமாம் ; பார். 56

சாந்தமாம் வித்தினிடம் சார்ந்துமுளை மெய்அறம்
காந்தி வனமாகும் ; காண். 57

---

50. ஈட்டத்துக் கூடத்தில் - கூட்டத்துத் (தொழிற்)சாலைகளில்.

52. கிளர்ச்சியிலே - கிளர்ச்சி அளவில்.

54. பரிணுமம் - ஒன்று மற்ருென்ருக மாறுதல் (பால் தயிராவது போல).

அறமே கடவுள் ; அறமே அடியார் ;
அறமே சமயம் ; அடை. 58

அறந்தூய்மை ; மாசிலது ; ஆருயிர்ச் செல்வம் ;
மறந்தால் அழியுமண் வாழ்வு. 59

அறமரம் ; கல்விமெய் அன்பீகை ஆதி
உறுகவடு பூஇலைகாய் ஒப்பு. 60

அறத்தினும் ஆக்கமிலை ; அவ்வறத்தை மக்கள்
மறத்தலினும் கேடில்லை மாறு. 61

கல்வியில் செல்வத்தில் கைத்தொழிலில் வாணிபத்தில்
செல்லஅறம் வாழ்தல் சிறப்பு. 62

வீட்டில் வளரறம் வீதிஊர் நாடுலகைக்
கூட்டுறவால் சேர்த்துவிடும் கூர்ந்து. 63

அறத்துக்கென் றோரிடம் ஆளமைப்புக் காலம்
குறித்துவிடல் தீது ; குறை. 64

எங்கெங்கும் என்றென்றும் ஏற்றொழுக நல்லறத்தை ;
மங்கும் மனமாசு மாய்ந்து. 65

கற்றலும் கேட்டலும் காண்டலும் எல்லாமும்
உற்றறம் ஆக உழை. 66

அறம்பொதுச் செல்வமே ; யார்க்கும் உரிமை ;
புறம்பென் றொதுங்கல் புரை. 67

---

60. அறம் மரம் போன்றது ; கல்வி, மெய்மை, அன்புடைமை, ஈகை முதலியன கிளை, இலை, பூ, காய் முதலியன போன்றன. கவடு - கிளை.

61. ‘அறத்தினூஉங் காக்கமு மில்லை ; அதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.’ —குறள்

62. அறம் செல்ல வாழ்தல்.

67. புரை - குற்றம்.

உலக நடையாய் உயிர்அறம் ஆக,
பலகலை ஆவிபெறும் பார்த்து. 68

உலகிடைத் தோன்றிய உத்தமர் வாய்மைக்
கலைகள் அறமே ; கருது. 69

ஆன்றவர் சொல்லில் அறக்கடவுள் வீற்றிருக்கும் ;
சான்றவழி பாடுசெய் சார்ந்து. 70

பொய்யாமை கொல்லாமை பூக்களால் அர்ச்சிக்க ;
'பொய்யா யின'வெல்லாம் போம். 71

அறவழி பாடுசெய் அன்புலகம் ஆக்க
உறவுகொண் டென்றும் உழை. 72

அறவழி பாட்டினில் அந்தண்மை ஓங்கும்,
உறஉலகு தொண்டுசெய் ஓர்ந்து. 73

அறவோர் தொகைபெருக ; அன்புலகம் வாழ
மறவோர் தொகைஅருக மாய்ந்து. 74

அறநெறி வெல்க ; அறவுரை மல்க ;
உறவுயிர் வாழ்க உலகு. 75

---

71. 'பொய்யா யினவெல்லாம் போயகல......'
—சிவபுராணம் : திருவாசகம்

73. அந்தண்மை - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் தன்மை.

'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்' —குறள்

உலகு உற - (அந்தண்மைச் செல்வத்தை) உலகம் அடைய.

10. சமயம்

சமயத்தின் உள்ளே தழைத்தது குப்பை ;
அமைவு குலைந்ததை ஆய். 1

தாதுப் பொருளுரைத்தார், தர்க்கங்கள் செய்தலுத்தார்,
வாதுமத மூர்க்கர் வரிந்து. 2

வேந்தரிடம் சென்றதுவும் வேடிக்கை பூண்டதுவும்
சாந்தமதம் பேயாச்சே தாழ்ந்து. 3

மடங்கள் புகுந்ததும் மடிந்தது கட்டால் ;
இடங்கள் சமயமோ ? எண். 4

கோயில், திருடர் குகையாய் மலிந்தது
தாயில் மகவாய்த் தனித்து. 5

வேடம் சமயமன்று ; வேடிக்கை அஃதன்று ;
வாடும் விரதமன்று ; வம்பு. 6

மூக்கைப் பிடித்தலும் மூச்சை ஒடுக்கலும்
வாக்கை அடக்கலும் மாறு. 7

மண்புனல் மூழ்கி மறையப் புகும்வித்தை
கண்கட்டு சாலம் கருது. 8

வேற்றுருக் கொள்ளலும் விண்ணில் பறத்தலும்
காற்றுச் சமயக் கலை ! 9

---

2. வரிந்து - வரிந்துகட்டி.

4. (சமயம்) மடங்கள் புகுந்ததும்... இடங்கள் - மடங்கள் முதலிய இடங்கள்.

9. காற்றுச் சமயம் - காற்றிலே பறக்கும் சமயம். காற்றிலே பறப்பது மெய்ம்மைச் சமயம் அன்று என்றவாறு. அதனால் அதைக் ' காற்றுச் சமயம் ' என்று இகழ்ந்தவாறும். ' காற்றடிச் சமயம் ' என்பது ஆட்சி.

காற்றைப் பிடிக்கும் கணக்குச், சமயமன்று ;
ஏற்றம் உடம்புக் கினிது. 10

பெண்பொன்னை மண்ணைப் பிரிந்து துறந்திடல்
கண்பிடுங்க எண்ணுவதாம் கைத்து. 11

எங்கெங்கும் உள்ளபரம் இம்மூன்றில் இல்லையோ
பங்கம் பரத்துக்குப் ; பார். 12

இல்லற வாழ்வில் இருத்தல் **சமயமாம்** ;
பல்லறம் பாலிக்கும் பாங்கு. 13

அன்புப் பெருக்கினில் ஆழ்தல் சமயமாம் ;
இன்னது வாழ்வென் றிரு. 14

தன்னைப் பிறர்க்குத் தருதல் அருட்சமயம் ;
மன்னுமது இல்வாழ்வின் மாட்டு. 15

சேர்க்கையில், அன்புச் செறிவினில், சீர்சமயம்
ஆர்க்கஇல் வாழ்க்கை அடை. 16

தேவைக்கு மேலீட்டாச் செல்வம் சமயமே ;
ஆவி வளர்க்கும் அரண். 17

தேவைக்கு மேலே திரட்டிச் சமயமென்றும்
தேவென்றும் கூவல் திருடு. 18

பாவத்துக் கஞ்சுமனம் பார்க்கும் சமயஅறம் ;
ஆவிக் குரிய அமுது. 19

குற்றம் பொறுத்தலில் கூடும் சமயநலம் ;
மற்றுமதை மன்னித்தல் மாண்பு. 20

---

11. கைத்து - கசந்து ; வெறுத்து.

15. அது - அருட்சமயம் ; (அவ்வருட் சமயம் இல்வாழ்வின் மாட்டு மன்னும்).

16. ஆர்க்க - தங்க ; பொருந்த.

20. அதை - குற்றத்தை.

தன்னுயிராய் மன்னுயிரைத் தாங்கல் சமய(ம்);அது
மன்னிப்பின் பொங்கல் ; மதி. 21

பகைவரை நேசிக்கும் பான்மை சமயம் ;
இகலை அழிக்கும் ; இசை. 22

செபம்செய்யச் செய்யச் சிறக்கும் சமயம் ;
அபயம் அளிக்கும் அருள். 23

செகஞ்செழிக்கச் செய்யும் செபத்துள் சமயம்
அகஇருள் போக்கும் அறம். 24

ஓயா திறையினை உன்னல் சமயமே ;
காயா மரங்கனிசெய் கார். 25

எல்லாம் பரமாய் இருத்தல் சமயமென
வல்லார் வகுத்தார் வழி. 26

தொண்டுநெறி நின்றால் தொடரும் சமயஉண்மை ;
அண்டிப் பிழைக்க அறி. 27

தொண்டைப் புரிந்திருத்தல் தூய பரசமயம் ;
மண்டு புகழேன் ? மருள். 28

உற்பத்திக் கென்றுழைத்தல் உண்மைச் சமயமாய்
அற்பில் கிடத்தும் அறம். 29

சமய ஒருமையைச் சாந்தமிலார், **பன்மைச்**
சமயங்கள் ஆக்கினர் ; சாட்டு. 30

பல்சமயத் தீயுணர்வு பற்றி எரித்ததே
மல்லல் உலகை மறித்து. 31

---

24. செபத்துள் சமயம் உண்டு என்றபடி.

25. கார் - மேகம் ; மழை.

28. புகழ் நாடித் தொண்டு செய்வது சமயமாகாது. அது மருளே ஆகும். 'வேண்டேன் புகழ்.'—திருவாசகம்

29. அற்பில் - அன்பில்.

சமயங்கள் ஒன்றென்றே சார்ந்தறிஞர் சொற்றார்
அமயத்தில் அங்கங்கே ஆர்ந்து. 32

சமயப் பொதுமையைச் சன்மார்க்கம் என்றும்
இமயத் தவர்புகன்றார் இன்பு. 33

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
என்றே எழுந்தமொழி ஏற்பு. 34

கோயில் சமயம், குணத்தை அளியாது
போயிற்றுப் பிற்காலப் போக்கு. 35

கோயில்கள் தோன்றியபின் கோதுகளும் தோன்றினவே;
மாயிரு ஞாலத்தின் மாண்பு ! 36

கோயில் திருத்தம் குலவியே வானளவு
போயிற்று ; மேலென்ன போக்கு ? 37

மண்டபம் கொண்டனர் மாண்மதியர் ; அங்கேனும்
ஒண்டியதோ சீர்திருத்தம் ஓய்ந்து ? 38

அமைப்பேவேண் டாஎன் றறிந்தசிலர் சொன்னார் ;
அமைப்புடலில் நின்றே அறி. 39

ஆன்றோர் மொழிகோயில் ; அர்ச்சனை ஓதலதை ;
ஊன்தோல் உளம்உருக ஓது. 40

சமயம் விடுத்துச் சமயம் புகுதல்
இமையும் பொருந்தாதே ; எண். 41

---

33. இமயத்தவர் - இமயம் போன்ற தவமுடையார். (தவத்தில் இமயம் போன்றவர் என்க.)

34. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்பது திருமூலர் திருமந்திரம்.

39. அமைபபாகிய உடலில் இருந்துகொண்டு, அமைப்பே வேண்டா என்று சொல்வது பொருளுடையதாகா தென்க.

ஒருதெய்வ மார்க்கமே உத்தமச்சன் மார்க்கம் ;
கருதல்பொய் - மெய்எங்கே ? காட்டு. 42

நாகரிகம் இல்லாத நாடுகளில் புன்மதப்போர்
வேகம் மிகநடக்கும் ; வீண். 43

மக்களில் கீழ்கள் மதப்போர் இடுவார்கள் ;
புக்க அறி யாமையைப் போக்கு. 44

பன்மார்க்கத் தீங்குகளைப் பாரில் ஒழிக்களழு ;
சன்மார்க்க ஒருணர்வே சால்பு. 45

சன்மார்க்கம் ஒன்றே சகமார்க்கம் ஆகுமினித்
துன்மார்க்கம் போக்குந் துணை. 46

சன்மார்க்கத் தொண்டுசெய்; சன்மார்க்கத் தொண்டுசெய்;
சன்மார்க்கத் தொண்டே தவம். 47

சித்தர் மரபின் திரட்சியே சன்மார்க்கம் ;
இத்தரையில் தொன்மையென் றெண். 48

உபநிடத உள்ளம் உணர்த்துமெய்ம் மார்க்கம்
அபயம் எவர்க்கும் ; அருள். 49

அருகரொடு புத்தர் அருட்கிறிஸ்து வாய்மை
பெருகுசன் மார்க்கமெனப் பேசு. 50

மகம்மது சொல்மார்க்கம் மாநிலச் சன்மார்க்கம் ;
அகமணி ; போகும் அழுக்கு. 51

---

42. இருப்பது ஒரே மார்க்கம். அதிலே, இங்கே பொய் அங்கே மெய் என்று கருதல் எப்படிப் பொருந்தும் ?......

45. ஒழிக்க எழுக. 48. தொன்மை - பழமை.

49. எவர்க்கும் அபயம் அளிக்கும் ஒன்றே அருளாகும் ; அருட் சமயமாகும்.

51. அகத்தில் அணி.

திருமூலர் மந்திரம் தெய்வச்சன் மார்க்கக்
கருமூலம் என்று கருது. 52

மூலர் மரபை முதுதாயு மானவர்
சீல வழிவளர்த்தார் தேர்ந்து. 53

இராமலிங்க வள்ளல் எழில்அருட்பா எங்கும்
இராமலிரா சன்மார்க்க இன்பு. 54

உலகியல் மார்க்கம் உயர்பர மார்க்கம்,
கலவைச்சன் மார்க்கத்தில் காண். 55

உலகினைக் கொண்டே உயர்பரத்தைக் காட்டல்
இலகுசன் மார்க்க இயல். 56

பிறப்பிறப்பை ஆய்ந்தால் பிறங்குஞ்சன் மார்க்கச்
சிறப்புக் கிடைக்கும் ; திறப்பு. 57

பிறந்தான் வளர்ந்தான் பெரிய மனிதன் ;
இறந்தானே பாவம் ! இழிவு ! 58

இறப்பைத் தவிர்க்கும் இனியசன் மார்க்கம் ;
பிறப்புக் கிடமேது ? பின்பு. 59

மைந்தன் திடீரென மாநிலத்தில் தோன்றவில்லை ;
சிந்திக்க முன்பின் ; தெளி. 60

முன்பார்க்கப் பின்பார்க்க மூத்தஉயிர் மைந்தனது
தொன்மார்க்கம் தோன்றும் தொடர்ந்து. 61

55. உலகமார்க்கமும் பரமார்க்கமும் கலந்தலையுடைய சன்மார்க்கம்.

57. திறப்பு - திறவு ; சாவி.

61. பகுத்தறிவுடைய மனிதப் பிறப்பைக் கொழுகொம்பாகக் கொண்டு, அதன் முன்னிலையையும் பின்னிலையையும் ஆராய்ந்து

முன்பார்க்கப் பின்பார்க்க மூலத்தை மைந்தனுக்குச்
சன்மார்க்கம் போதிக்கும் ; சார். 62

முன்பார்க்கப் பின்பார்க்க மூல(ம்) உணர்மைந்தன்
சன்மார்க்கன் ஆவன் தணிந்து. 63

வளர்ச்சியை நோக்க மனிதனது முன்பின்
உணர்ச்சியில் தோன்றும் உறைந்து. 64

விஞ்ஞானச் சத்திக்கு மேம்பட்ட சன்மார்க்க
மெய்ஞ்ஞானச் சத்திபெற வேண்டு. 65

மைந்த னிடத்துள்ள மாண்புகளை விஞ்ஞானம்
எந்த வழிகாணும் இங்கு ! 66

விஞ்ஞானம் காணாத வேறுபல சத்திகளை
மெய்ஞ்ஞானம் காட்டும் மிகுந்து. 67

விஞ்ஞானக் கல்வி விலங்கிட்டு நின்றுகொண்டு
மெய்ஞ்ஞானம் என்னஎனல் வீண். 68

மெய்ஞ்ஞானம் தோன்றியதும் மெய்ப்பொருள்முன் அண்ட
உய்யஇயங் கல்தெரியும் ஒத்து. [மேலாம்

சன்மார்க்கக் கல்வியே **சாகாத கல்வி**யாம் ;
கொல்மார்க்கம் வீயும் குலைந்து. 70

பார்த்தால், மனிதனது பழைய வரலாற்றுவழி இனிது விளங்கும். மனிதப் பிறவி மற்றப் பிறவிகளிலிருந்து வளர்ந்து வளர்ந்து வந்தமையால், அது, 'மூத்த உயிர்' என்னப்பட்டது. டார்வின் முதலியோர் ஆராய்ச்சிகளைச் சிந்திக்க.

69. எல்லா அண்ட பிண்டங்களும் - சராசரங்களும் - மெய்ப்பொருளாகிய பரத்தின் முன்னிலையில் இயங்கி வருதல் உண்மை. இவ்வுண்மை அஞ்ஞானிக்கு விளங்குவதில்லை ; மெய்ஞ்ஞானம் தோன்றியதும் விளங்குமென்க.

70. வீயும் - அழியும்.

சன்மார்க்கச் சத்தியே சாந்தம் அளித்தருளும் ;
வன்மார்க்கம் மாயும் மடிந்து. 71

சன்மார்க்க ஆட்சி சகத்தில் பரவிவரப்
புன்மார்க்க ஆட்சியெலாம் போம். 72

சன்மார்க்க வாழ்க்கை தழைத்துப் பெருகிவரத்
துன்மார்க்கம் சாகும் தொலைந்து. 73

சன்மார்க்கம் நின்றெழுக ; சத்திகளைக் கண்டடைக ;
பன்மார்க்கம் ஓடும் பறந்து. 74

சன்மார்க்க வாழ்வு சமயப் பெருவாழ்வு ;
மன்மார்க்கம் வெல்க வளர்ந்து. 75

---

11. தீர்க்கர்

தீர்க்கர் வரலாற்றைத் தேடாதே ; ஆயாதே ;
யார்க்கும் தெரிவரிதே அஃது. 1

அகண்ட பரம்அடைவே ; அத்தைக்கண் காண்டல்
விதண்டையாம் ; தீர்க்கரடி வேண்டு. 2

இயற்கையுள் தீர்க்கருள் ஈசன் இருத்தல்
பயிற்சியில் காணப் பழகு. 3

---

1. தீர்க்கர் - தீர்க்கதரிசிகள் ; குருமார் ; சித்தர் ; நபிகள் ; உலகை நடாத்துவோர். (இவரைச் சிலர் சகுணமூர்த்திகள் என்றும், அவதாரங்கள் என்றும் கூறுவர்.)

2. அகண்ட பரம்பொருள், (உயிர்கள்) அடையும் கதியே யாகும். அதைப் பார்த்தல் இயலாது. வழிபாட்டுக்குரியவர் தீர்க்கர் என்பது அறியத்தக்கது. விதண்டையாம் - விதண்டாவாதமாகும்.

3. 11-ம் பாட்டின் குறிப்பைப் பார்க்க.

யோகிகள் ஞானிகள் **தீர்க்கரலர்** ; யோசிக்க
வேகமனம் விடுத்து மேல். 4

யோகிமெய்ஞ் ஞானி இயற்கைநீத் தால்நோய்கள்
ஏகியே பீடிக்கும் எய்த்து. 5

தீர்க்கரை நோயொன்றும் சேராதே ; அன்னவரைப்
பார்க்கவும் நில்லா பயந்து. 6

தெய்வநிலை பெற்றவர்கள், சீரியற்கை வென்றவர்கள்
செய்யவுடல் தீர்க்கர் சிறந்து. 7

தீர்க்கர் பலரென்பர் செந்நெறியில் நில்லாதார் ;
பார்க்க **ஒருவரே** ; பாடு. 8

ஒருதெய்வம் நிற்கும் உளமுடைய தீர்க்கர்
ஒருவரே என்றுணர்க ஓர்ந்து. 9

ஈசன் எனஉலகம் ஏத்துவது தீர்க்கரையே ;
நேச மிகவிளங்க நேர். 10

நபிஇயற்கை ஏசுபுத்தர் நாதர்சேய் கண்ணன்
சுபமவுனன் தீர்க்கரெனச் சொல். 11

---

4. சாந்த மனத்தால் யோசிக்க என்றவாறு.

5. எய்த்து - நன்கு அறிந்து.

7. செய்ய உடல் : அழியாத உடலை உணர்த்துவது.

10. நேர் - (இவ்வுண்மையைக்) காண்பாய் ; சந்திப்பாய்.

11. நபி - மகமது நபி. இயற்கை - இயற்கை அன்னை. நாதர் - ஆதிநாதர்; அருகர். சேய் - குமரன். மவுனன் - தட்சிணாமூர்த்தி. இயற்கை அன்னையும் தீர்க்கருள் சேர்ந்திருத்தல் கருதத்தக்கது. தீர்க்கர் பலர். அவருள் எண்மர் இங்கே குறிக்கப் பெற்றனர். தீர்க்கர் அனைவரும் ஒருவரே. விளக்கம் ‘ சன்மார்க்க போதமும் திறவும் ’ என்னும் நூலில் காண்க.

விரும்பும் ஒருவரை வேண்டுதல் செய்க ;
அரும்பும் ஒருமையுணர் வாழ்ந்து. 12

தீர்க்கருள் தாழ்வுயர்வு சிந்தனையில் கொள்ளாதே ;
ஆர்க்கும்பொய்ப் பேய்கள் அணைந்து. 13

ஒருதெய்வ உள்ளத்தார் ஒன்றுவர் உள்ளின் ;
மருவலெங்கே தாழ்வுயர்வு மாசு ? 14

தீர்க்கருள் **பேதங்கள்** சேர்ந்துவிட்ட காலத்தில்
பார்க்குள் பிணக்கதிகம் ; பார். 15

ஞாலம் அமைதியுற நாதாந்த தீர்க்கரிடம்
சால அபேதங்கொள் சார்ந்து. 16

சிந்திக்கத் தீர்க்கரைச் செப்பிய போதனையாய்ச்
சந்தமிக மாறிடுவர் ; சத்து. 17

போதனைகள் ஒன்றாய்ப் பொருந்திய நல்லுயிரில்
நாதம் இசைக்கும் நயந்து. 18

நாதம் அகண்டத்தில் நல்லுயிரைச் சேர்த்துவிடும் ;
பேதமறும் ; ஒன்றாகும் பேறு. 19

---

12. உணர்வு ஆழ்ந்து.

13. (சிந்தனையில் கொள்ளின்) ஆர்க்கும் பொய்ப் பேய்கள் அணைந்து. ஆர்க்கும் - ஆரவாரிக்கும். பொய் - பொய்யாகிய.

16. நாதத்துக்கு மேல் தத்துவம் கிடையாது. நாதத்தைக் கடந்து நிற்பது பரம். நாதமுடிவில் பரத்துடன் பரமாக விளங்குவோர் தீர்க்கரென்க.

17. செப்பிய - தீர்க்கர் அருளிய. தீர்க்கரைச் சிந்திக்கச் சிந்திக்க அவர் உலகத்துக்கு அருளிய போதனையாய் மாறிடுவர். அம் மாற்றம் சத்தாகும். இஃது அநுபவத்தில் உணரத்தக்கது.

18. (தீர்க்கருடைய) போதனைகள்.

செடிமரம் கால்நடைக்குச் செய்பணி ; நெஞ்சில்
படியுமே **தீர்க்கநெறிப்** பண்பு. 20

பன்றிக்குப் பால்கொடுத்தல் முல்லைக்குத் தேர்அளித்தல்
நன்றுடைய தீர்க்கநெறி ; நாடு. 21

மக்களின் துன்பமும், மற்றஉயிர்த் துன்பமும்
ஒக்கநினை தீர்க்கம் உயர்வு. 22

தெய்வம் அகண்டிதம் ; சிந்திக்க ஒண்ணாதே ;
உய்யஅருள் **தீர்க்கரை** உன். 23

தீர்க்கரை எண்ணுக ; தீர்க்கரை வாழ்த்துக ;
தீர்க்கரைப் போற்றுக சேர்ந்து. 24

தீர்க்கரைச் சேர்க்கும் திருப்படிகள் தத்துவங்கள் ;
ஆர்க்கு(ம்)இழி தர்க்கநிலை அன்று. 25

அத்துவிதம் பேச்சன் றடைவே ; அதைஎய்தச்
சத்தியத் தீர்க்கரைச் சார். 26

---

20. பணி செய் ; செய்தால் தீர்க்கநெறிப் பண்பு நெஞ்சில் படியும். தீர்க்க நெறி - தீர்க்கர் நெறி ; சித்தமார்க்கம் ; சன் மார்க்கம்.

21. பன்றிக்கு - பன்றிக் குட்டிகளுக்கு ; திருவிளையாடற் புராணம் : ‘பன்றிக் குட்டிகட்குப் பால் கொடுத்த படலம்’ பார்க்க. முல்லைக்குத் தேர் அளித்தல் : பாரி வள்ளல் வரலாற்றை நோக்குக. தீர்க்கநெறி ஆட்சியில் காட்டில் வாழும் பன்றி மரம் செடி முதலியனவும் பசியால் வாட்டமுறாதவாறு காப்புச் செய்யப் படும். இதுவே சமதர்மமாகும். இதுபற்றி நாட்டில் எழுந்த கதை கள் பல உண்டு. கதைகளின் நுட்பத்தைச் சிந்தித்தல் அறிவுக்கழகு.

22. தீர்க்கம் - தீர்க்க நெறி.

25. தத்துவங்கள் படிகளே. அவற்றைப் பொருளாக் கொண்டு தர்க்க வாதம் செய்தல் தவறு என்றபடி. ஆர்க்கும் - வீண் ஆரவாரம் செய்யும்.

கலையெலாம் கற்பனையே ; கற்பனையின் நுண்மை
அலைவிலாத் தீர்க்கர் ; அறி. 27

கற்பனையின் நுண்மையைக் காணாதே ஏசுதல்
அற்ப மதிக்குறும் பாம். 28

பாடியும் ஆடியும் பக்திசெய் தீர்க்கரைக்
கூடும் பரகதி கூர்ந்து. 29

'சன்மார்க்க போத' நூல் சாற்றும் விளக்கவுரை
தொன்மார்க்கம் வாழ்க தொடர்ந்து. 30

---

12. வாழ்த்து

பெற்றோர்கள் வாழ்க ; பெரியோர்கள் வாழ்கவே ;
கற்றோர்கள் வாழ்க கலித்து. 1

உடல்வாழ்க ; ஊர்வாழ்க ; ஓங்குலகம் வாழ்க ;
கடந்தபரம் வாழ்க கலந்து. 2

வாழ்க இயற்கைத்தாய் ; வாழ்க மழைவளம் ;
வாழ்க பசுக்கள் மலிந்து. 3

---

28. கற்பனை பருமை. அதற்கு நுண்மை உண்டு. அந் நுண்மையைத் தெளிவதற்கென்று பருமைக் கற்பனை ஏற்பட்டது. அத்தகைய நுண்மையை ஆராய்ந்து சிந்தித்துத் தெளியாது (கற்பனையை) ஏசுதல் அறியாமை. 'கலைஉரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக' என்பது இராமலிங்க சுவாமிகள் திருவாக்கு. கலை உரைக்கும் பருமைக் கற்பனையையே நிலைபேறாகக் கொண்டாடுதல் கண்மூடி வழக்கமென்பதும், அவ்வழக்கம் மண்மூடிப் போதல் வேண்டுமென்பதும் சுவாமிகள் உள்ளக்கிடக்கை. கற்பனையை உள்ளவாறே கொள்ளாமல், அதன் நுண்மையை உணர்ந்து நடத்தல் வேண்டுமென்பது கருத்து.

1. கலித்து - ஒலித்து ; செழித்து ; மகிழ்ந்து.

இல்லறம் வாழ்க ; இனியபெண் வாழ்கவே ;
நல்லமகார் வாழ்க நயந்து. 4

கூட்டுறவு வாழ்கவே ; கூர்தலறம் வாழ்கவே ;
பாட்டிசையும் வாழ்கவே பார். 5

வாழ்கநன் னூலெலாம் ; வாழ்க குருகுலம் ;
வாழ்க இளைஞர் மகிழ்ந்து. 6

தொழிற்கல்வி வாழ்க ; தொழிற்சாலை வாழ்க ;
தொழிலரசு வாழ்க தொடர்ந்து. 7

வாழ்கபொருள்; வாழ்கஅருள்; வாழ்கமெய்; வாழ்கபணி;
வாழ்கஅறம் வாழ்க மலர்ந்து. 8

பழமைத்தாய் வாழ்க ; புதுமைச்சேய் வாழ்க ;
கிழமைக்கால் வாழ்க கிளர்ந்து. 9

தீர்க்கர் வழிவாழ்க ; தீம்போ தனைவாழ்க ;
பார்க்குள் சபைவாழ்க பற்று. 10

நற்கருத்து வாழ்கவே ; நன்மொழி வாழ்கவே ;
நற்செயல் வாழ்கவே நாடு. 11

சன்மார்க்கம் வாழ்கவே ; சன்மார்க்கம் வாழ்கவே ;
சன்மார்க்கம் வாழ்க் தழைத்து. 12

---

4. மகார் - குழந்தைகள்.

8. அறம் : அறம் தொகை ; பொருள், அருள், மெய், பணி முதலியன வகை.

9. கிழமை - உரிமை. உரிமைக் கால்வழி வாழ்க என்றபடி.

10. தீம் போதனை - (அவர்களுடைய) இனிய போதனைகள். சபை - தீர்க்கர் சபை ; திருச்சபை ; திருக்கூட்டம் ; சன்மார்க்க சங்கம்.

திரு. வி. கலியாணசுந்தரனார் இயற்றிய நூல்கள

திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள் ... (அச்சில்)
பெரியபுராணம்-அரும்பத விசேட ஆராய்ச்சிக் குறிப்புரையும்
வசனமும் (அச்சில்) சன்மார்க்க போதமும் திறவும் 2
தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு: (முதற்பகுதி) 5
,, (இரண்டாம் பகுதி) 5
திருக்குறள் விரிவுரை: (முதற்பகுதி-பாயிரம்நான்கதிகாரம்) 5
,, (இரண்டாம்பகுதி-அறத்துப்பால்-ஆறு அதிகாரம்) 5
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ... 6 4
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை ... 5 0
இந்தியாவும் விடுதலையும் 5 0 உள்ளொளி ... 3 8
தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு ... 6 4
பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி ... 3 0
இருமையும் ஒருமையும்? 0 8 நாயன்மார் வரலாறு 4 0
தமிழ் நூல்களில் பௌத்தம் 0 8 முருகன் அல்லது அழகு 2 0
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் ... 1 12
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து ... 1 8
முடியா? காதலா? சீர்திருத்தமா? ... 1 8
என்கடன் பணிசெய்து கிடப்பதே ... 1 0
சைவத்தின் சமரசம் 1 0 சைவத் திறவு 0 12
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1 0 முதுமை உளறல் 0 12
இமயமலை அல்லது தியானம் ... 0 12
காரைக்காலம்மையார் திருமுறை—அரும்பதக் குறிப்
புரையுடன் 0 10 ஆலமும் அமுதமும் 0 8
கடவுள் காட்சியும் தாயுமானவரும் 0 8 சித்தமார்க்கம் 0 10
உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் 0 8
பொதுமை வேட்டல் 1 8 முருகன் அருள் வேட்டல் 0 10
திருமால் அருள்வேட்டல் 0 12 சிவனருள் வேட்டல் 0 8
கிறிஸ்துவின் அருள்வேட்டல் 0 6 புதுமை வேட்டல் 0 10
கிறிஸ்து மொழிக் குறள் 0 12 இருளில் ஒளி 1 0
நாயன்மார் திறம் 0 6 சமரச தீபம் 0 6
நினைப்பவர் மனம் 0 6 சைவ சமய சாரம் 0 4
அருகன் அருகே அல்லது விடுதலை வழி 0 8
பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1 0
சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 0 8
வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 0 8

முருகவேள் புத்தகசாலை,
15, கணபதி முதலி தெரு, இராயப்பேட்டை, சென்னை-14